

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



கனடாவில்
குட்டித் தமிழீழம்

CTR நட்சத்திர விழா





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேறன்ஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயின்ரன்ஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாசன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

தாயகப் பயணங்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் கோடை விடுமுறையை இரண்டு விதமாகக் கழிப்பர்.

இந்த மண்ணில் நடைபெறும் திருவிழாக்கள், ஒன்றுகூடல்கள், கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள், திருமண-ருதுசாந்தி பைவங்களுடன் ஒரு சாராரின் காலம் கழியும்.

தாயகப் பயணத்துடன் மற்றொரு சாராரின் காலம் முடியும். இதற்காக ஜூலை-ஆகஸ்ட் எப்போது வருமென இவர்கள் காத்திருப்பர்.

இரண்டாம் வகையினர் தொடர்பான சில விடயங்களை இங்கு அணுக விரும்புகின்றோம்.

புலம்பெயர் தமிழரே இப்போது இலங்கை அரசாங்கத்தின் பிரதான இலக்கு. பலரது ஒளிப்படங்களை வைத்துக்கொண்டு 'இலகு காத்த கிளி' போல கட்டுநாயக்கா காத்திருக்கின்றோம்.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பலர் தொடர் விசாரணைக்குள் வாழ்கின்றனர். ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர் நிர்ப்பந்த அறிக்கை விடுகின்றார்.

சுவிஸிலிருந்து அனுப்பப்பட்ட மூவரை புலனாய்வாளர்கள் துளாவிக்கொண்டிருக்கின்றனர். சுவிஸிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் மேலும் பலர் நாடு கடத்தப்படவுள்ளனர்.

கனடாவிலிருந்து செல்பவர்களைக் காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம் தயாராகவுள்ளது. இவர்கள் இங்குள்ள கனடிய தூதரக வட்டாரத்தின் நெருங்கிய தொடர்பாளர்கள்.

இவ்வருட முற்பகுதியில் தமது சொத்து சுகங்களைப் பார்க்கச் சென்ற மொன்றியல் தமிழர் சடலமாகவே இங்கு மீண்டார். இவரது கொலையின் குத்திரதாரிகள் 'தலையாரி' வீட்டுக்குள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆட்கள் செய்ததாகக் கூறி கோவையை அரசு முடிவிட்டது.

கொழும்பு விடுதியொன்றில் கொலை செய்யப்பட்ட இலண்டன் பெண், திருமலையில் கொல்லப்பட்ட லண்டன் மனைவியின் கணவர் என்று அண்மைய வெளிநாட்டுத் தமிழர் கொலைகளுக்கு ஒரு பட்டியலுண்டு.

கனடியப் பிரஜையான நடராசா ஜெகநாதன் 25 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த ஊரான கரவெட்டிக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் சென்றவேளை வெள்ளை வானால் கடத்திச் செல்லப்பட்டார். கடந்த மாதம் 24ஆம் திகதி இது நடைபெற்றது.

சுவிசில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பேரணிகளின் வீடியோ பிரதியைத் தருமாறு இவைகளை ஒளிப்பதிவு செய்தவரை இலங்கைத் தூதரக புலனாய்வு அதிகாரிகள் நெருக்குவதாக ஒரு செய்தி வந்துள்ளது. எதற்காக இது அவர்களுக்குத் தேவைப்படுகிறது?

வடக்கில் வசந்தம் வீசுவதாகக் கருதி அங்கு 'கலர் காட்டப் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் உறவுகள், 'அலுகோசுகள்' ஆட்சியில் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை உணர வேண்டும்.

அங்கு, வெள்ளைவானே இயமன் பவனி வரும் வாகனம்.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Elam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraisingam
Anojini KumaradasanGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

ரொறன்ரோவில் மீண்டும் குழு மோதல்கள் சுடுகலன் வன்செயல்கள் அதிகரிப்பு!

ரொறன்ரோவில் வன்செயல்கள் திடீரென அதிகரித்துள்ளது. குழு மோதல்கள் மீண்டும் நகரில் தலைதூக்கியுள்ளதாக காவற்றுறை தெரிவித்துள்ளது.

ரொறன்ரோ 'ஈற்றன் சென்டர்' வர்த்தக அங்காடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் குற்றச் செயல்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. இதில் தமிழ் இளைஞர் ஒருவர் உட்பட இருவர் மரணமாக, அங்கிருந்த பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

ஸ்காபரோ மோர்னிங் சைட்டிலுள்ள சமூக வீடமைப்புக் கட்டடமொன்றில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற 'பாபிகியு' நிகழ்வில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு இளைஞரும் ஒரு சிறுமியுமாக இருவர் கொல்லப்பட 21 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து ரொறன்ரோ மேயர், ஒன்ராறியோ முதலமைச்சர், கனடியப் பிரதமர் ஆகியோர் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, வன்முறைக் குற்றச் செயல்களைத் தடுக்கும் திட்டங்களைத் தீட்டி, மேலதிக நிதியும் ஒதுக்கினர்.

புதிய திட்ட நடைமுறை வேலைகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஐலை 21ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னரான வேளையில் ஸ்காபரோ மக்கொவன் வீதியில் நிரோஷன் தில்லைநாதன் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிஷான் மாலிக் என்பவரை காவற்றுறையினர் கைது செய்யுள்ளனர்.

ரொறன்ரோவில் இடம்பெற்ற முப்பத்தியோராவது கொலைச் சம்பவம் இதுவாகும்.

ரொறன்ரோ பொலிசார் வன்செயல்களைக் கட்டுப்படுத்தும் புதிய திட்டங்களைத் தீட்டியுள்ளதாகவும், உடனடியாக இவை அமுலுக்கு வருமெனவும் ரொறன்ரோ காவற்றுறை தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து சுயமாக வெளியேறுவதாயின் இலவச ஒருவழி விமான டிக்கட்டுடன் இரண்டாயிரம் டாலர் போனஸ்!

Canada offers failed refugee claimants \$2000 to go home

கனடாவில் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களும், எப்படியாவது தப்பி இருந்துவிடலாமென்று இருப்பவர்களும் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கு இலவசமான ஒருவழிப்பாதை விமான டிக்கட்டுடன் இரண்டாயிரம் டாலர்களையும் வழங்க கனடிய குடிவரவுத் திணைக்களம் முன்வந்துள்ளது.

Ottawa is offering as much as \$2000 and a one way ticket to any refugee claimant denied asylum who will voluntarily go home.

இதற்கான அறிவிப்பை கடந்த மாத முதல் வாரத்தில் அமைச்சர் ஜேசன் கெனி பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

“குடிவரவுத் திணைக்கள வலைக்குள் அகப்படாது தப்பியிருப்பவர்களுக்கு ஒருவகை லஞ்சம் கொடுப்பது போன்றது” என்று ஒரு மைய ஊடகம் எழுதியிருப்பினும், இதுவொரு புதுவகையான பாராட்டப்பட வேண்டிய முயற்சி என்று பலர் பாராட்டியுள்ளனர்.

‘இரு பகுதிக்கும் நன்மை பயக்கும் ஒரு திட்டம் இது. நாடு திரும்பும் ஒருவர் புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவருக்குக் கிடைக்கும் பணம் உதவப்போகின்றது” என்று ஒட்டாவா பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் பீட்டர் சௌலர் தெரிவித்துள்ளார் (“It’s a win win situation. Failed applicants go back without losing the ability to return and receive some money to reestablish themselves, while the government gets prompt, trouble-free removal).

நாடு திரும்பிய பின்னர் ஒருவர் கல்வி கற்க, புதிய வேலையை ஆரம்பிக்க அல்லது புதிய தொழிலில் பயிற்சி பெற என்று பகுதி பகுதியாக இப்பணம் வழங்கப்படும்.

சுயமாக நாடு திரும்புவவர்களுக்கு சில ஐரோப்பிய நாடுகள் முவாயிரம் யூரோ வரை வழங்கி வருவது கட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனது நாட்டில் கொல்லப்படுவதற்காக இரண்டாயிரம் டாலரை வாங்கிக் கொண்டு அங்கு திரும்பிச் செல்ல முன்வருபவன் ஒரு முட்டாளாக இருக்க வேண்டுமென செக் நாட்டு அகதியொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Faster Removal Foreign Criminals Act

கனடாவிலுள்ள வெளிநாட்டு கிறிமினல் குற்றவாளிகளை வேகமாக நாடு கடத்தும் சட்டம் கடந்த மாதத்திலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. முடிவற்ற மேன்முறையீடு, நீண்ட சட்ட விசாரணை என்று காலத்தை இழுத்தடித்து, கிறிமினல்கள் நாட்டுக்குள் தங்கியிருப்பதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது இந்தப் புதிய சட்டம்.

“The Harper Government is putting a stop to foreign criminals relying on endless appeals in order to delay their removal from Canada during which time they continue to terrorize innocent Canadians... Canadians are generous and welcoming people, but they have no tolerance for criminals and fraudsters abusing our generosity...The *Faster Removal of Foreign Criminals Act* focuses on three areas...”

குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் அகதிகள் விசாரணைச் சபையை மீண்டும் அணுகுவதை இச்சட்டம் முழுமையாகத் தடுக்கின்றது. கனடிய மக்களின் தாராள மனப்பான்மையையும், புதியவர்களை உள்வாங்குவதையும் வெளிநாட்டு கிறிமினல்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதிலும், இந்நாட்டு மக்களின் பாதுகாப்புக்குக் குந்தகமாக இருக்கக்கூடாது என்பதிலும் கனடா அக்கறையாகவுள்ளது.


6/ஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



ரொறன்ரோ நகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு ஐந்து சதம் அறவிடுவதை நிறுத்தும் முடிவை ரொறன்ரோ நகர சபை ஐ'லை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பல பிரதான வர்த்தக நிறுவனங்களும் அங்காடிகளும் ஐந்து சதத்தைத் தொடர்ந்தும் அறவிட்டே வருகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்கு அறவிடப்படும் ஐந்து சதம் இங்குள்ள தரம் ஸ்தாபனங்களுக்கு வழங்கப்படுவதாக இந்த வர்த்தக நிறுவனங்கள் காரணம் கூறுகின்றன. இதனைக் கண்காணிக்கும் ஏற்பாடுகளை ரொறன்ரோ நகரசபை மேற்கொள்ளவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுக் கடன்களின் கால எல்லை கடந்த மாதத்திலிருந்து கனடிய அரசினால் முப்பது வருடங்களிலிருந்து இருபத்தைந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்டளவு வீடுகளின் விற்பனை, புதிய வீதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னைய வாரங்களில் அதிகரிக்கவில்லை. ஆனால், இக்காலப்பகுதியில் வீடுகளின் விலை சற்று அதிகரித்தது. இந்த வருடத்தில் ரொறன்ரோ உட்பட பிரதான நகரங்களில் வீடு விலைகளில் சரிவு ஏற்படலாமென்று வீடு விற்பனை முகவர்கள் சங்கம் எதிர்ப்பு கூறியுள்ளது.

கனடாவில் கடந்த மாதத்திலிருந்து புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள குடிவரவு அகதிகள் சட்டத்துக்கு எதிர்ப்பு மேலும் அதிகரித்து வருகின்றது. புதிய அகதிக் கோரிக்கையாளர்களை நீண்ட காலத்துக்கு அடைத்து வைப்பதால் அவர்களின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படுமென்று கனடிய மருத்துவ சங்க சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுமார் பத்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட 6000 பேரில் 1100 பேர் தமக்குத் தாமே காயங்களை ஏற்படுத்தினர் என்றும், 6 பேர் தற்கொலை செய்தனர் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வாகன நெரிசல் அதிகமான நகரங்களில் வன்சுவர் முதலிடத்தையும் ரொறன்ரோ இரண்டாவது இடத்தையும் வகிக்கின்றன. இங்கு ஒவ்வொரு வீட்டுக்கும் சராசரியாக மூன்றுக்குக் குறையாத வாகனங்கள் உள்ளன. அதற்கேற்ற வகையில் வீதிகள் போதியளவுக்கு அகலிக்கப்படாது உள்ளது. மறுபுறத்தில் பொதுப் போக்குவரத்தைப் பாவிப்பவர்கள் தொகையும் குறைவாக உள்ளது. அடுத்த பத்து வருடங்களில் வாகனப் பாவனைத் தொகை மேலும் அதிகரிக்கலாமென்று போக்குவரத்து அமைச்சு எதிர்பார்க்கின்றது.

கியுபெக் மாகாணத்துக்கான தேர்தல் அடுத்த மாதத்தில் நடைபெறலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அங்கு நிலவும் மாணவர் போராட்டம் மற்றும் லிபரல் கட்சிக்கான ஆதரவு குறைந்து வருவது போன்ற காரணங்களால் மாகாண அரசின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு முன்னராகவே அதனைக் கலைத்து புதிய தேர்தலைச் சந்திப்பதற்கு மாகாண முதல்வர் ஷாஹே விரும்புகின்றார். செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்தக்கூடியதாக மாகாண அரசு கலைக்கப்படலாமென முதலமைச்சருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரொறன்ரோ நகரின் சொத்துவரியில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த நகர மேயர் ரொப் ஃபோர்ட் விரும்புகின்றார். இவரது விருப்பத்துக்கு நகரசபை உறுப்பினர்கள் வாக்களிப்பார்களானால், 2013ஆம் ஆண்டுக்கான சொத்து வரி 1.75 சத விதத்தினால் அதிகரிக்கும். அதன் பின்னர், 2014, 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் சொத்துவரி அதிகரிப்பு இடைநிறுத்தப்படும். 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த நகரசபைத் தேர்தலில் மீண்டும் மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்பும் ரொப் ஃபோர்ட் அதற்குச் சாதகமாக வரி இடைநிறுத்தத்தைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

வெள்ளை சிவப்பு நிற 'ஓஹிப்' அட்டை செயலற்றதாகின்றது

வெள்ளை சிவப்பு நிறமுள்ள 'ஓஹிப்' அட்டையை முற்றாக நடைமுறையிலிருந்து நீக்கிவிட ஒன்றாயோ அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒன்றாயோவில் குடியிருப்பவர்களில் 3.5 மில்லியன் ஆட்கள் இன்னமும் பழைய வெள்ளை சிவப்பு நிற 'ஓஹிப்' அட்டையையே பயன்படுத்த வருகின்றனர். பச்சை நிறமுள்ள புதிய அட்டை 1995ல் பாவனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இதில் புகைப்படம், முகவரி போன்றவை அடங்கியுள்ளன. ஒவ்வொரு மாதமும் பழைய அட்டையை வைத்துள்ள சுமார் முவாயிரம் பேருக்கு புதிய அட்டைக்கு மாறுமாறு கடிதம் அனுப்பப் பட்டு வருகின்றது. மூன்று தடவைகள் குடும்பமூட்டல் கடிதம் அனுப்பியும் அதனை உதாசீனம் செய்த பலரின் 'ஓஹிப்' அட்டைகள் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 'ஓஹிப்' அலுவலகமும் ஊர்ஜிதம் செய்துள்ளது. பழைய 'ஓஹிப்' அட்டைகள் வைத்திருப்பவர்கள் தாமாகவே ஒரு 'சேர்வீஸ் ஒன்றாயோ' அலுவலகம் ஒன்றுக்கு நேரில் சென்று அவற்றை ஒப்படைத்துவிட்டு புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

பொதுநலப்படி காசோலைக்கு பிரியாவிடை புதிய 'கிறெடிற் கார்ட்' அறிமுகமாகின்றது

ரொறன்ரோவில் பொதுநலப்படி பெறுவோருக்கு வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் இனிமேல் காசோலை அனுப்பப்பட மாட்டாது. மாறாக, அவர்களுக்கு 'கிறெடிற் கார்ட்' மூலம் பணம் பெற ஏற்பாடாகியுள்ளது. வங்கிக் கணக்கில்லாதவர்களுக்கு 'கிறெடிற் கார்ட்' அனுப்பி வைக்கப்படும். அதனைப் பயன்படுத்தி வங்கியில் தமது பணத்தை அவர்கள் பெறமுடியும். வர்த்தக நிறுவனங்களில் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியும். வங்கிக் கணக்கில்லாத காரணத்தால் காசோலை பெறும் சுமார் 22,000 பேரும் 'கிறெடிற் கார்ட்' பெறுவர். காசோலைகளை அச்சடிப்பது மற்றும் தபாற்செலவு உட்பட்ட (புதிய கார்ட் தயாரிப்புக்கான செலவு நீங்கலாக) வேலைகளுக்கான சுமார் இரண்டரை மில்லியன் டாலர்களை வருடமொன்றுக்கு இதனால் மீதப்படுத்தலாமென ரொறன்ரோ நகர சபை கணக்கிட்டுள்ளது. நகரிலுள்ள 15 பொதுநலப்படி அலுவலகங்களில் ஐந்து அலுவலகங்கள் உடனடியாக இதனை அமுலுக்குக் கொண்டு வரவுள்ளன.

மணிக்கட்டில் இப் பெண்ணுக்கு அரிப்பெடுத்தது. அவ்விடத்தில் சருமம் சற்றுக் கருமை படர்ந்து சொர சொரப்பாகவும் இருந்தது. இதுவும் ஒரு சரும நோய்தான். கையில் நூல் கட்டியிருப்பதால் இப் பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது (Allergic Contact Dermatitis) தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி என விஞ்ஞானத் தமிழில் சொல்லலாம். ஒட்டுக் கிரந்தி எனச் சொல்லலாமா தெரியவில்லை.



டாக்டர் எம். கே. முருகானந்தன்

சருமத்தில் அலர்ஜியால் ஏற்படும் நோய் Allergic Contact Dermatitis

அறிகுறிகள்

சருமத்தில் பல விதமான மாற்றங்கள் அவ்விடத்தில் ஏற்படும் செந்நிறமான சருமத் தடிப்புகள், சருமத்தில் வீக்கங்கள், அவ்விடத்தில் அரிப்பு கடுமையாக இருக்கும், சருமம் வரண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, சிவந்து தீக் காயங்கள் போலவும் தோற்றமளிக்கலாம். கொப்பளங்கள் ஏற்பட்டு அதிலிருந்து நீராகக் கசியக் கூடும், அது உலர்ந்து அயறு போலப் படையாக படியவும் கூடும். பெரும்பாலும் ஒவ்வாத பொருள் தொடர்புற்ற அதே இடத்தில் தோன்றுவதால் நோயை நிர்ணயிக்க சலபமாக இருக்கும். இல்லையேல் வேறு எக்ஸிமா போல மயங்க வைக்கும். சில தருணங்களில் வலியும் ஏற்படும்.

இது ஏன் ஏற்பட்டது? நூலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம். அல்லது வீட்டு வேலைகள் செய்யும் போது கைகளை அடிக்கடி நனைப்பதால் நூலில் ஊறியிருக்கும் ஈரலிப்பு, அல்லது அதில் ஒட்டியிருக்கக் கூடிய சோப் காரணமாக இருக்கலாம். காரணம் எதுவானாலும் முதற் செய்ய வேண்டியது அந் நூலைக் கழற்ற வேண்டியதுதான்.

Contact Dermatitis

தோடு, மூக்குத்தி, காப்பு, மாலை, அரைஞாண் போன்ற ஆபரணங்களுக்கும் அணிகலங்களுக்கும் இவ்வாறு நேரலாம். சீமெந்து, தோற் பொருட்கள், ரப்பர் காலணிகள், ரப்பர் கையுறைகள், மருத்துவத்திலும், அழகு சாதனங்களாகவும் பயன்படுத்தும் கிரீம் வகைகள் போன்றவையும் தொடர்பு ஒவ்வாமை தோலழற்சிக்குக் காரணமாவதை அவதானிக்க முடிகிறது.

தோலழற்சி, ஒவ்வாமைத் தோலழற்சி ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பொருளுக்கும் எதிரான சருமத்தின் பிரதிபலிப்பாக அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலும் அப்பொருள் சருமத்துடன் தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்படும்.

உதாரணமாக உள்ளடையின் இலாஸ்டிக் தொடர்புறும் வயிறு மற்றும் பின்புறத்தில் சுற்றிவர ஏற்படலாம். கைக்கடிகாரத்தின் உலோகப் பகுதிகள் தொடர்புறும் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படுகிறது.

சருமத்தில் ஏற்படும் அழற்சியை Irritant Dermatitis அந்நியப் பொருட் தொடர்பு தோல் அழற்சி என்பார்கள். அதுவே சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி Allergic contact Dermatitis என்பார்கள். ஒவ்வாத பொருள் சருமத்தில் பட்டவுடன் இது ஏற்படுவதில்லை. பலதடவைகள் தொடர்பு ஏற்படும்போது படிப்படியாக ஒவ்வாமை தோலழற்சி ஏற்படுகிறது.

ஆனால் இவ்வாறு எல்லாமே தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்பட வேண்டும் என்பது நியதியல்ல. உதாரணமாக முகத்திற்கு ஒரு லோசனைப் பூசும் போது அல்லது தலை முடிக்கு முடிச்சாயம் (Hair Dye) பூசும்போது முகம் முழுவதும் அல்லது தலை முழுவதும் அவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக தோல் அழற்சி ஏற்படுவதையே காண்கிறோம்.

ஒரு முறை இவ்வாறு அழற்சி ஏற்பட்டிருந்து அது குணமாகிவிட்டது என வைத்துக் கொள்வோம். இவ்வாறு தொடர்பினால் நோயை ஏற்படுத்திய பொருள் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டால் அல்லது அதே பொருள் வாயினால் உட்கொள்ளப்பட்டிருந்தால் மீண்டும் அதே இடத்தில் சரும அழற்சி ஏற்படலாம். அல்லது இன்னும் அதிகமாகவும் பெரிதாகவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

யாருக்கு எப்பொழுது: உதாரணமாக சலவைத் தொழிலாளர், பெயின்ட் அடிப்பவர்கள் பொழுதுபோக்குகள், பயணங்கள், அழகுசாதனப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவையே முக்கிய காரணங்களாகின்றன. செயற்கை ஆபரணங்கள், மார்புக் கச்சை போன்றவற்றில் உள்ள கொழுக்கிகள், கைக்கடிகாரச் சங்கிலி, இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள் போன்ற பலவற்றிற்கும் ஏற்படுவதற்குக் காரணம் அவற்றில் உள்ள உலோகமான நிக்கல் (Nickel) ஆகும்.

சப்பாத்துத் தோலைப் பதவிடப் பயன்படுத்தும் இரசாயனமான Potassium dichromate பலருக்கு இத்தகைய ஒவ்வாமை தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது. முடிச்சாயத்தில் உள்ள இரசாயனமான Paraphenylenediamine தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது. சப்பாத்து பொலிஸ், அழுக்கு அகற்றும் பொருட்கள் ஆகியவற்றில் கலந்திருக்கும் Turpentine பலருக்கு தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது. சோப்பில் உள்ள இரசாயனப் பொருட்களும் தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

தோலில் பூசும் சில களிம்பு மருந்துகள். தோலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு எதிராக உபயோகிக்கப்படும் Neomycin என்ற மருந்து பலருக்கு அவ்விடத்தில் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம்.


சிகிச்சை ஒவ்வாத பொருள் என்ன என்பதை இனங் கண்டு அதை தொடர்புபடாமல் ஒதுக்குவதே முறையான சிகிச்சையாகும். உதாரணமாக ஒட்டுப் பொட்டுக் காரணம் என நீங்கள் கண்டறிந்து அதை அணியாது விட்டாலும் தோல்அழற்சி குணமாகி சருமம் தனது வழமையான நிறத்தையும் குணத்தையும் அடைய 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் சுகம்தானே என மீண்டும் அணிந்தால் பழையபடி தோலழற்சி ஆரம்பித்துவிடும்.

சிலவகை மருந்திட்ட கிரீம் வகைகளை மருத்துவ ஆலோசனையுடன் பூசிவரக் குணமாகும். பெரும்பாலும் ஸ்டிரோயிட் வகை மருந்துகளே (Steroid) உபயோகிக்கப்படுகின்றன. கடுமையான நோயெனில் அலர்ஜியைத் தணிக்கும் மருந்துகளை உட்கொள்ள கொடுக்கக் கூடும். எவ்வாறாயினும் நோயை ஏற்படுத்தும் கள்ளனைக் கண்டறிந்து தவிர்ப்பதே நிரந்தரத் தீர்வாகும்.



டாக்டர் து. சூரியபாலன்

சந்தேக நோய்க்கு தகுந்த சிகிச்சையுண்டு TREATMENT FOR PARANOIA



கடந்த மாதத் தொடர்ச்சி

சென்ற மாதங்களில் Paranoia என்ற வருத்தத்தால் பாதிக்கப்பட்ட மூவரின் நோய் அம்சங்களைக் கவனித்தோம். இன்று இந்த Paranoia என்ற நோயைப் பற்றி சிறிது விளக்குகின்றோம். Paranoia என்ற சொல்லிற்கு மிகவும் அதிகப்பட்ட சந்தேகம் கொள்ளுதல் என்று தமிழில் விளக்கம். இதை விளக்கவே சென்ற மாதம் 3 உதாரணங்களைத் தெரிவித்தேன். இரவில் தெரியாத இடங்களுக்குப் போகும் பொழுது நாம் பொதுவாகக் கவனமாக இருக்க வேண்டும். இது பொது அறிவு. ஆனால் யாரோ எம்மைத் தொடர்கிறார்கள் என்று ஆதாரம் இல்லாது கூறினால் அது Paranoia என்று கூறலாம்.

இந்த மாதிரியான மனோநிலையால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே தங்களுக்கு ஒரு ஆபத்து எப்போதும் காத்திருக்கிறது அல்லது வீட்டிற்குள் வந்து யாரோ துன்புறுத்துகின்றார்கள் என்று கூறி முறைப்படுவார்கள். அவர்களுடன் வாழும் மற்றவர்களுக்கு இவர்கள் கூறும் விடயங்கள் எல்லாம் வெறும் மனப்பயமே என்று தெரிந்தாலும், அதை எவ்வளவு தான் விளக்கிக் கூறினாலும் இந்த Paranoia ஆல் வருந்துபவர்கள் தாங்கள் கூறுவதை சரியென்று சாதிப்பார்கள்.

யார் இந்த மாதிரியான Paranoia வருத்தத்தால் தாக்கப்படலாம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள். சமூக ஆராய்ச்சியாளரின் நோக்கின்படி, நாங்கள் தனிமையாக வாழ்க்கை நடத்தும் பொழுது இந்த மாதிரியான Paranoia என்ற மனோநிலையைக் கூடுதலாக அடைவதற்கு வாய்ப்புகள் உண்டென அறிகின்றோம். தனிமை என்று கூறும் பொழுது காட்டில் போய்த் தவம் செய்யும் தனிமையைக் குறிக்கவில்லை. இங்கு நாம் கூறும் தனிமை, மற்றவர்களோடு அதிகமாக ஒரு தொடர்பும் இல்லாமல் வாழ்வதையே. இதை ஆங்கிலத்தில் social isolation என்று கூறுவர்.

இந்த மாதிரியான சமுதாயத் தொடர்பில்லாத வாழ்க்கையை வேறு நாடுகளிலிருந்து Canada விற்கு வந்து குடியேறும் பலர் ஆரம்ப காலங்களில் அனுபவித்து இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், காரணம் இல்லாத ஒரு மனப்பயமும் காணப்பட்டால், இவை இரண்டும் சேர்ந்து சந்தேகம் என்ற பேயை உருவாக்கிவிட மூல்காரணமாக இருக்கின்றது.

மனம் ஒரு குரங்கு என்பதை நாம் அறிவோம். இந்த மனம் என்னும் குரங்கு எப்படி ஒரு கிளையில் இருந்து இன்னும் ஒரு கிளைக்குத் தாவுகின்றதோ அதே மாதிரியாக, சந்தேகம் எங்களுடைய மனத்தில் உருவாகியவுடன் அது எத்தனையோ தேவையில்லாத, தொடர்புகளில்லாத கற்பனைகளைப் புனைவதற்கு மூல்காரணமாக அமைகின்றது. இதன் விளைவே Paranoia என்று கூறப்படும் நோய். இந்தத் தனிமையான வாழ்க்கையையும் மனப்பயத்தையும் பலர் அனுபவித்து இருந்தாலும், எல்லோரும் சந்தேகமான மனோநிலையை அடைவதில்லை.

ஆகவே அடுத்த கேள்வி, மேற்கூறிய சூழ்நிலையில் எவருக்கு இந்தப் Paranoia என்ற வருத்தம் வரக்கூடும் என்பதை. ஆகவே இதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். எங்களிற் சிலர் வளரும் போது சில தாழ்வு மனப்பான்மையோடும், பயத்தோடும் வளரக்கூடும். இதை ஆங்கிலத்தில் Emotional insecurity என்று கூறுகின்றோம். இப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மையும், பயமும் ஏற்படுவதற்குக் காரணம் நாங்கள் இளமைக் காலங்களில் அனுபவித்த அனுபவங்களே என்று கூறலாம்.

இப்படிப்பட்ட பயத்தைத் தருகின்ற அல்லது துக்ககரமான அனுபவங்களுக்கூடாக வளர்ந்தவர்கள், அந்த மாதிரியான சம்பவங்களை மறந்து வாழக்கூடியதாக இருந்தாலும், முதற் கூறிய social isolation என்று கூறப்பட்ட தனிமையான வாழ்க்கையையும், மனப் பயத்தையும் அடைவார்களாயின், அவர்களின் மனதில் சந்தேகம் ஏற்படுவதற்குப் போதிய வாய்ப்புகள் ஏற்படுகின்றது. சந்தேகம் கொண்ட மனம், பயந்த சூழ்நிலையில் எத்தனையோ விதமான கதை புனைவத் தொடங்குகின்றது. இப்படிப்பட்ட மனநிலையை "மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று கூறுவது சால்ப் பொருந்தும்.

எங்களில் சிலர் Toronto மாநகரில் வாழ்ந்தாலும், தனிமையான வாழ்க்கையை நடத்துகிறார்கள். மனதில் நிம்மதி இல்லை, ஏதோ ஒரு மனப் பயம், காரணம்

என்னவென்பது அவர்களுக்கே தெரிவதில்லை. இவர்கள் தாய் நாட்டில் நடக்கின்ற உள்நாட்டு யுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும் அல்லது அவர்களது முன்னால் மற்றவர்கள் கொல்லப்பட்டதையோ, கற்பழிக்கப்பட்டதையோ, வீடுகள் எரிந்து தரைமட்டமானதையோ கண்டு பயந்து இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து அதே பயந்த மனநிலையில் வாழக்கூடும். எங்களிற் சிலர் இளமையில் தாய் தந்தையரை இழந்து கஷ்டத்துக்கூடாக வளர்ந்து இருக்கக்கூடும்.

இப்படி எத்தனையோ விதமான கஷ்டத்துக்கூடாக வந்தவர்களில் சிலர் Paranoia என்ற வருத்தத்தினை அனுபவிக்க நேரிடலாம். உதாரணமாகச் சென்ற மாதம் கூறிய ஆபிரிக்கப் பெண்மணியை நினைத்துப் பார்ப்போம். இவர் கணவனை விவாகரத்துச் செய்து தனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தார். அதேவேளையில் அவருடைய கணவரது சகோதரியோடு மனவேற்றுமைப்பட்டு இருந்ததால், இந்தச் சகோதரி தனக்கு தனிமையாக இருக்கும் பொழுது தீங்கு செய்வாரோ என்று எண்ணிப் பயந்தார். ஆரம்ப காலத்தில் தனக்குத் தீங்கு ஏதும் ஏற்படலாமோ என்று எண்ணியவர் நாட்கள் செல்லச் செல்ல தனக்குத் தீங்கு ஏற்பட்டுவிட்டது என்றே முடிவு கட்டிவிட்டார்.

அதாவது முதலில் சந்தேகமாக உருவாகிய எண்ணம் பின்பு 'தான் சந்தேகப்பட்டது சரியென்றே' நம்பினார். அதன் விளைவு, தனது உடம்பில் ஏதாவது நோ அல்லது வீட்டில் ஏதாவது சத்தம் கேட்டால் இவற்றுக்கு காரணம் இந்த Voo doo என்ற மந்திரசாலமே என்று எண்ணிப் பயந்தார்.

சென்ற மாதக் கட்டுரையில் எமது ஈழமக்களிடையிலும் இந்த மாதிரியான ஒரு நம்பிக்கை உண்டு, அதை செய்வினை, சூனியம் என்று கூறுகின்றார்கள் என்று குறிப்பிட்டோம். இப்படிப்பட்ட பயந்த மனோநிலையில் எதைச் செய்தாலும் எங்களுடைய சந்தேகம் உள்ள மனம் பிழையான அர்த்தத்தையே கூறுகின்றது.

இதன் விளைவு, நண்பர்களையும், உறவினர்களையும் பகைத்தல், மேலும் தனிமையான வாழ்க்கை வாழுதல் என்றும் கூறினோம். அடுத்ததாக இரண்டாவது உதாரணமாகக் கூறிய 30 வயது ஆண் Canadian பற்றி விளக்குவோம்.

(அடுத்த இதழில் முடிவுபெறும்.)

கனகேஸ்வரி நடராஜா



முதியோரும் தொழில்நுட்பமும்
Senior Citizens and Technology

இன்றைய காலகட்டம் தொழில்நுட்பமயமான ஒரு யுகம். சிறுபிள்ளைகள் தொடக்கம் வயது வந்தோர்வரை எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் இந்த உபகரணங்கள் முதியோரையும் விட்டு வைக்கவில்லை. 80 வயதுக்கு மேற்பட்ட பலர் கணினியின் முன்னால் இருந்து தங்கள் பொழுதை மணிக்கணக்கில் செலவழிப்பது ஒரு சர்வசாதாரண விடயமாகி விட்டது. அண்மையில் ஒரு முதியவர் சம்பந்தமான விடயத்தினுக்கு ஒன்றை பார்த்தேன் - ஒரு வயோதிப மாது கணினியில் பல விடயங்களை உசாவுவது வழக்கம். ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் பக்கத்து வீட்டில் இருக்கும் 12 வயதுப் பையனை அழைப்பார். அவனும் வந்து அங்கு இங்கு என்று பல பொத்தான்களை தட்டி திரும்பவும் கணினியை வேலை செய்யும் நிலைக்குக் கொண்டு வருவான். வழமைபோல் ஏதோ சிக்கல் ஏற்பட்டது. பக்கத்து வீட்டு குட்டிப் பயலுக்கு குரல் கொடுத்தார். அவனும் ஓடி வந்து சரி செய்தான். அவளுக்கு ஒரே சந்தோஷம். “எப்படி எல்லாம் திருத்துகிறாய். என்ன பிழை என்று காட்டித் தந்தால் நான் உனக்குத் தொந்தரவு கொடுக்கத் தேவையில்லையே” என்று சொன்னா. “அது ஒரு பெரிய விடயம் ஒன்றும் இல்லை. ID பத்து T பிழைதான்” என்று சொன்னான். அது என்றால் என்ன என்று விரிவாகச் சொல்லும்படி கேட்டா. “ID ten T ஐ எழுதிப் போட்டு வாசிப்புங்கோ விளங்கும்” என்றான். IDIOT என்று அவவும் எழுதிப் போட்டு வாசித்தா. அப்பொழுதுதான் தான் எந்தப் பெரிய IDIOT - முட்டாள் என்பதை எவ்வளவு நாக்குக்காக அந்தக் குட்டிப் பயல் சொல்லிவிட்டு ஓடினான் என்பது அவளுக்குப் புலனாயிற்று.

சிறுபிள்ளைகளுக்கு ஒரு சாதாரண விடயமாக அமைந்துள்ள இன்றைய உபகரணங்கள் யாவும் முதியோருக்கு பெரும் சவால்களாகவே அமைந்துள்ளன. சிறுவரிடம் காணப்படும் கெட்டித்தனம் முதியோருக்கு என்றுமே ஏற்படப் போவதில்லை. ஆனாலும் நாமும் இவற்றோடுதான் இனி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே எங்களால் இயலுமான அளவுக்கு முயற்சி எடுத்து இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் காலை நனைப்பது எமக்குத்தான் நன்மை பயக்கும். முன்பு எல்லாம் ஒருவரைச் சந்திக்கும்போது அவர்களின் தொலைபேசி எண் யாது எனத்தான் கேட்பார்கள். அந்தக் காலம் இன்று மலையேறிவிட்டது. இப்பொழுது எல்லாம் “உங்கள் email address” என்ன என்றுதான் கேட்கிறார்கள். இந்தப் பழக்கத்திற்கு முதியோரும் விதிவிலக்கல்ல. முதியோர் பலர் இன்று கணினியைக் கற்க விரும்புவதற்கான காரணம் தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களோடு தொடர்பு கொள்வதற்கே என Sheridan Elder Research Centre இல் முதியோருக்குக் கணினி கற்பிக்கும் ஆசிரியர் Chris Bint கூறுகிறார். Skype, FaceBook

என்பன மிகவும் சக்தி வாய்ந்த ஊக்கிகளாக அமைந்துள்ளன (Powerful Motivators).

இப்பொழுது பலரின் பேரக் குழந்தைகள் உலகளாவிய ரீதியில் வாழ்கிறார்கள். அவர்களோடு முகத்துக்கு முகம் பார்த்து கதைப்பது Skype வந்தபின்பு மிகவும் இலகுவாகிவிட்டது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாளாந்தம் பிள்ளைகள், பேர்ப் பிள்ளைகளோடு ஸ்கைப்பில் பார்த்துக் கதைப்பது சிலரின் பழக்கமாகிவிட்டது. அது மாத்திரமன்றி வீடுகளில் நடக்கும் சந்தோஷமான வைபவங்களையோ, அன்றேல் கவலையளிக்கும் வைபவங்களையோ உடனுக்குடன் ஸ்கைப்பில் பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் முதியோர்களுக்கு ஒரு குடும்ப வைபவத்துக்குச் சமூகம் அளிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இல்லை.

பலரது பிள்ளைகளை தொலைபேசியில் தொடர்பு கொள்வது கடினமாகி விட்டது. வேலை நிமித்தமாக ஊர் ஊராக பயணம் செய்யும் பிள்ளைகள் எல்லாக் குடும்பங்களிலும் உள்ளனர். இன்றைய முதியோர்கள் கூட வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பதில்லை. பிள்ளைகளால் அவர்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் பெற்றோரை தொடர்பு கொள்ள முடிவதில்லை. “அம்மாவின் telephone க்கு அடித்தால் அது எந்த நேரமும் message இறகுதான் போகிறது” என்று குறை கூறும் பிள்ளைகள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவர்களுையெல்லாம் நேரமோ, தூரமோ கட்டுப்படுத்தாத வகையில் இருக்கவே இருக்கிறது Internet. எந்த அகாலவேளையிலும் நேரம் ஒருவருக்கும் தொந்தரவு கொடுக்காமல் கணினியில் பலரிடமும் தொடர்பு கொள்ள முடிகிறது. பல பெற்றோர்களுக்கு ஒரு விடயத்தை ஒவ்வொரு பிள்ளைக்கும் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தும் நெருக்கடி இல்லை. எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே முறையில் செய்திகளை e-mail மூலம் தெரியப்படுத்தி விடுகிறார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு சமூகமாக விடயங்களை கலந்தாலோசிக்க முடிகிறது.

இங்கு தொழில்புரிந்து இன்று முதுமையடைந்துள்ள பலர் தங்கள் தொழில் வாழ்க்கையில் கணினியை கையால் கூடத் தொட்டது கிடையாது. ஆனால் அவர்களுக்கும் தொழில்நுட்பத்தில் திளைத்து வாழும் அவர்களின் உறவினர்களுக்குமிடையில் (tech - savvy relatives) காணப்படும் தொழில்நுட்ப அறிவு இடைவெளி இன்று சுருங்கிக் கொண்டு வருகிறது. முதியோர் இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் சில நிறுவனங்கள் கணினி, smart phones முதலியவற்றை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். Dora என்ற Sweden நாட்டிலுள்ள தொழிற்சாலை பெரிய பொத்தான்கள், எழுத்துகள், அவசர அம்சங்கள், வயோதிபர்களுக்கான தொலைபேசிகள் (larger buttons, fonts, emergency features, smart phones) முதலியவற்றை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், படங்கள், நாடகங்கள் இன்னோரன்ன பல பொழுதுபோக்கு அம்சங்கள், கணினியில் கிடைக்கின்றன. முதியோருக்கு இவற்றை கடைகளில் சென்று வாங்குவதற்கு பணவசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாமல் இருக்கிறது. எந்த நேரமும், எந்தச் சுவாத்தியம் நிலவினாலும் வீட்டில் இருந்தபடி இவற்றை இவர்கள் வாசிக்கவோ, பார்க்கவோ முடிகிறது.

வயது ஏற ஏற எமது உடம்பை மாத்திரம் அல்ல மூளையையும் அப்பியாசம் செய்ய வேண்டும். ஞாபகசக்தி குன்றாமல் இருப்பதற்குப் பல பயிற்சிகளை செய்யும்படி பணிக்கிறார்கள். அவ்வாறு மூளை அப்பியாசத்திற்கு கணினியை உசாவுதல் ஒரு நல்ல விடயமாகும். இந்த நாட்டில் ஒரு முதியோரும் தனக்குக் கணினியை சொல்லித் தருகிறார்கள் இல்லை என நொண்டிச் சாட்டு சொல்ல முடியாது. பல இடங்களில் முதியோருக்கு என இலவசமாக கணினி வகுப்புகள் நடைபெறுகின்றன. பல முதியோர் இல்லங்களிலும் இவ்வகுப்புகள் நடைபெறுகின்றன. இத்தகைய வாய்ப்பு எமக்குக் கிடைத்திருப்பது நாம் செய்த அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

ஔவையார் வாழ்ந்த காலத்தில் முதியவர்கள் தனித்து வாழவில்லை. ஔவையார் இப்பொழுது இருந்திருந்தால் “கொடிது கொடிது முதுமையில் தனிமை” என பாடியிருப்பார். புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்ல, தாய்நாட்டில் கூட பல முதியவர்கள் தனிமையில் வாடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் கணினி ஒரு சிறந்த நண்பனாக விளங்குகிறது. ஆகவே வாய்ப்புகள் நிறைந்த இந்த நாட்டில் அவற்றை நாம் பயன்படுத்தி ஒரு அளவுக்காவது கணினியை கையாளப் பழகுவது மிகவும் அவசியம்.



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

23

மனம் என்பது ஆன்மாவின் எண்ண சக்தியின் பெயர். ஆன்மாவையும் மனத்தையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. நாம் உயிரோடு இருக்கும்வரை எமது மனத்தின் எண்ணங்கள் மறைவதில்லை. எண்ண அலைகளில் இச்சைகள், விருப்பு வெறுப்புகள் எழுகின்றன. பொதுவாக மனதினை ஐந்து வகையான விகாரங்கள் பாதிப்பு செய்கின்றன. காம, கோப, லோப, மோக, அகங்காரம் என்பனவே அவை. உடலில் தோன்றுகின்ற நோய்கள் போல மனதில் எழுகின்ற விகார உணர்ச்சிகளே இவை. இவற்றை சாந்தப்படுத்துவதற்காக நாம் எடுக்கின்ற முயற்சிகள் பல. தியானம், யோகம், தவம், பூசை, யாகம், யாத்திரை போன்றவை குறைந்த கால சாந்தியை மனதிற்கு வழங்கலாம். ஆனால் மனத்தின் சஞ்சலத் தன்மை மாறும்வரை, எமக்கு நிரந்தரமான சாந்தி கிடைப்பதில்லை. பலவீனமான எம்மை பல சுவாமிமார்கள், ஜோதிடர்கள், கோயில்கள், மடாலயங்கள் என்பவை ஏமாற்றவும் செய்கின்றன. பொதுவாக பல்வேறு ஆசைகள், ஆவல்கள், எதிர்பார்ப்புகள் எமது மனதினை ஒழுங்கீனமாக்குகின்றன. ‘திருப்தி’ என்பது கிடைக்காமல் அலைந்து திரிபவர்களே பலராவர். ஒவ்வொருவரும் தன் குணம், சபாவம், செய்யும் காரியம் இவற்றின்படியே ஆனந்தமடைகின்றனர். மனவியாசூலம் என்பது எல்லோருக்கும் பழகிப்போய்விட்டது. எனவே, மனதை வசப்படுத்தும் ஆற்றலை நாமே தேடிக்கொள்ள வேண்டும். வசப்படுத்துவதும் வெல்வதும் ஒன்றுதான்.

சாந்தி...சாந்தி... என்று வார்த்தைகளால் கூறினால் மட்டும் சாந்தி வந்துவிடாது. மனதினை ஒருமுகமாக்கி, நிலைநிறுத்தி அபாரமான கருணையை அதில் ஏற்றுக் கொள்ள வேண்டும். மௌனத்தின் மூலம் கிடைக்கும் சாந்தி உரத்துப் பேசுவதால் கிடைப்பதில்லை. “நானே எனக்கு எதிரியாக இருக்கிறேனா” அல்லது “நான் நண்பனாக இருக்கிறேனா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றுள்ள மனித வாழ்வில் விபரீத சூழ்நிலைகள், தடைகள், திடீர் துக்க சம்பவங்கள் நிறையவே ஏற்படுகின்றன. ஒவ்வொரு இல்லங்களிலும் வன்முறைகள். சமூகங்களுக்கிடையில் மோதல், எண்ணங்களுக்கிடையே முரண்பாடுகள், மதத்தின் பெயரால் எழும் சண்டைகள் எல்லாமே அமைதியைக் குலைக்கின்றன. அமைதியை தேடி எல்லா இடங்களுக்கும் அலைந்து கொண்டிருக்கும் நாம் ஏமாற்றத்தையும் எதிர்கொள்கிறோம். ஞானமும் யோகபலமும் இல்லாது விட்டால் நாம் சாந்தியடைய மாட்டோம். இவ்விசாலமான நாடக மேடையில் ஒரு நாடகப் பாத்திரமாகவும், பார்வையாளனாகவும் நாமே இருக்கிறோம்.

குதிரை ஒன்றின் கடிவாளத்தைப் பிடிப்பவர்கள் போலவே நாம் உள்ளோம். எப்படிக்கடிவாளத்தை பிடிக்கிறோம் என்பதிலேயே குதிரையின் பாதை தங்கியுள்ளது. அதனுடைய நேர்ப்பாதை என்பது கடிவாளத்தின் மீதுதான் அமைகிறது. இதைப்போன்றே மனதின் கடிவாளத்தைப் பிடித்து நல்வழியில் செலுத்த வேண்டும். சுத்தமான எண்ணங்களுக்கு தீர்வு இதுதான். மனதிற்கு எஜமான் நீங்கள்தான். உங்களால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. மனதினை அடக்கக் கற்றுக் கொள்வோம். மீண்டும் சந்திப்போம்....

உறவினர்களின் மனநல குறைபாடும் குழந்தைகளின் மன இறுக்க நோயும்

குடும்ப உறுப்பினர்களிடையே மனநோய்கள் (Mental illnesses) காணப்பட்டிருப்பின், அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மன இறுக்க நோய் (Autism) வருவதற்கான வாய்ப்பு ஏற்படலாமென எஸ்வீடன் மற்றும் இஸ்ரேலின் புதிய ஆய்வுக்கலைகள் தெரிவிக்கின்றன.

தாய் தகப்பனுக்கோ அல்லது கூடப் பிறந்தவர்களுக்கோ மனநோய் இருப்பதாக மருத்துவர்கள் அடையாளம் கண்டிருப்பின், அந்தக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மன இறுக்க நோய் வருவதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருக்கும் என இவ்வறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மன இறுக்க நோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை 88 இற்கு ஒன்றாக கூடியிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் இவ்வெண்ணிக்கை 150 இற்கு ஒன்றாகக் காணப்பட்டது. நரம்பியல் வல்லுநரான அன்டிர்யூ சிம்மர்மான் கருத்து தெரிவிக்கையில், மன இறுக்க நோயுடையவர்களின் உறவினர்களிடையே மனநலச் சிக்கல்கள் காணப்பட்டிருப்பதை நீண்ட காலமாகவே பல மனநல மருத்துவர்கள் அவதானித்திருப்பார்கள் எனக் கூறுகின்றார்.

கண் நோய்களைத் தீர்க்கும் Omega-3!

ஓமேகா 3 என்பது ஒரு கொழுப்பு அமிலம். இது மீன்களில் அதிகம் காணப்படுகிறது. நமது கண்களில் உள்ள ரெட்டினா விழித்திரையில் மாக்யூலர் என்று ஒன்று இருக்கிறது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படின் பார்வை குறைபாடு, பார்வை மங்குதல் ஏற்படும். இதை தவிர்க்கவே ஓமேகா 3 பயன்படுகிறது.

ஹார்வர்டு மருத்துக் கல்லூரி இந்த ஆராய்ச்சியைச் செய்து அறிக்கையாகவும் வெளியிட்டிருக்கிறது. இதனால் பெண்களுக்கு 38% கண் நோயான மாக்யூலர் நோய் குறைந்திருக்கிறது.

கண் பார்வை குறைவா? (To correct vision loss)

கொத்து மல்லிக்கீரையில் பல அரிய சத்துக்கள நிரம்பியுள்ளன. வாசனை மிகுதி. தினமும் கொத்து மல்லியை வாயிலிட்டு மென்று தின்றால் கண்பார்வை தெளிவு பெறும்.

ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாட்கள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாதபடியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மாணசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலேயே இருக்கும். அவன் பெயர் குவோர் மாரியல்.

குவோர் மாரியலுக்கு 28 வயது. தெற்கு சூடானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக 12 வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்தான். அவனுக்கு வசிப்பிட உரிமை கிடைத்தது. ஆனால் குடியுரிமை கிடைக்கவில்லை. அவன் தீவிரமான மரதன் ஓட்டக்காரன். ஆனாலும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவன் ஓடமுடியாது என்று கூறிவிட்டார்கள். அப்படி ஒருவதென்றால் அவனுக்கு ஒரு நாடு வேண்டும். சூடான் அதிபர் அவன் சூடான் நாட்டுக் கொடியின் கீழ் ஓடலாம் என அழைப்பு விடுத்தார். அவனுடைய எட்டு சகோதரர்களைக் கொன்றது சூடான் அரசு படை. அவர்களின் அட்டுழியம் தாங்கமுடியாமல்தான் அவன் 12 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அகதியானான். சூடான் நாட்டு கொடியின் கீழ் அவன் எப்படி ஓடமுடியும்? தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அதனிடம் ஒலிம்பிக் குழு இல்லை. அதனால்தான் இப்பொழுது இந்த நாடற்ற மனிதனுக்கு ஒலிம்பிக் கொடியின் கீழ் ஓட அனுமதி கிடைத்திருக்கிறது.

குவோர் மாரியலுக்கு ஓட்டம் இயற்கையாக வந்தது. சமீபத்தில் மரதன் ஓட்டத்தை 2 மணி 14 நிமிடம் 32 செக்கண்டில் ஓடி முடித்து ஒலிம்பிக் மரதனுக்கு தகுதி பெற்றிருந்தான். ஆனால் நாடில்லாத அவனை அமெரிக்கா கவனித்ததாக தெரியவில்லை. எனவே 3500 கையெழுத்தாளர்கள் குவோல் மாரியலுக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற அனுமதி கொடுக்கவேண்டும் என ஒலிம்பிக் குழுவுக்கு மனு அனுப்பினார்கள். ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருவரம் இருந்தபோது அனுமதி கிடைத்திருக்கிறது. இதைப் பெரிய வெற்றியாக பத்திரிகைகள் கொண்டாடின. ஒரு பத்திரிகை 'தெற்கு சூடானின் குரல் ஒலிம்பிக்கை கேட்டது' என்று எழுதியது. இன்னொரு பத்திரிகை 'இந்த தனிமனிதனின் வெற்றியை பூமி மகனின் வெற்றி என கருதலாம்' என எழுதியது. மாரியல் 'தெற்கு சூடான் கொடியை நான் ஏந்தவில்லை. ஆனால் என்னுள்ளத்தில் அந்தக் கொடியை ஏந்தியபடியே ஒருவேன்' என்று கூறுகிறான்.



அ. முத்துலிங்கம்

நாடற்றவன்

சூடான் உள்நாட்டு போர் எனக்கு பரிச்சயமானது. நான் சூடான் நாட்டில் சில வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன். என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்த அத்தனை பேருமே அரபு மொழி பேசுபவர்கள், வடக்கு சூடான சேர்ந்தவர்கள். ஆனால் தெற்கு சூடானில் இருந்து வந்த ஒருத்தனும் அங்கே வேலை பார்த்தான். அவன் பெயர் மாலோங். கறுப்பாக உயர்ந்துபோய், கரண்டியின் பின்பக்கத்தில் தெரியும் உருவம்போல வளைந்துபோய் இருப்பான். வேலையில் கெட்டிக்காரான இவனிடம் நான் மிகுந்த அன்பு பாராட்டினேன். ஆனால் இவனுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று, இவனுக்கு அரபு மொழி தெரியாது. இரண்டு, இவனும் இவனுடைய குடும்பத்தவரும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இவனுக்கு குரலை உயர்த்தவோ எதிர்த்துப் பேசவோ தெரியாது. உத்தரவுகளுக்கு அடிபணிந்து மட்டுமே பழகியவன்.

இவனை, தெற்கிலிருந்து வந்த ஒரே காரணத்துக்காக அலுவலகத்திலிருந்து அத்தனை பேரும் வெறுத்தார்கள், ஒதுக்கினார்கள், கொடுமைப்படுத்தினார்கள். சூடானுக்கும், விடுதலை கோரும் தெற்கு சூடானுக்கும் இடையில் உள்நாட்டு போர் முண்டிருந்த காலம் அது. அதனால் அவனுடன் ஒருவரும் பேசுவதில்லை. அலுவலக பணியாளர்கள் வரும் பஸ்ஸில் அவன் ஏற முடியாது. அலுவலக உணவு மேசையில் அமர முடியாது. மற்றவர்கள் மேசையில் அமர்ந்து உணவு உண்ணும்போது அவன் பாத்திரம் அருகே, சுவர் பக்கமாக திரும்பி நின்றபடி தன் உணவைச் சாப்பிடுவான். ஒருநாள் காரியதரிசி என்னிடம் சொன்னான் 'தெற்கிலேயிருந்து இங்கே வந்து வேலை செய்யவன் மாலோங். அவனிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவன் விலங்கு வணங்கிகள் இனத்தைச் சேர்ந்தவன். இவனும் ஒரு விலங்குதான்.'

ஒருநாள் காலையில் அலுவலகத்துக்கு வந்த மாலோங் மாலை அங்கே இல்லை. மறைந்துவிட்டான். பின்னர் அலுவலகத்துக்கு அவன் வரவே இல்லை. அவன் மேசையில் ஒரு கடிதம் பாதி எழுதப்பட்ட நிலையில், பாதி வசனத்தில் நின்றது. எங்கே ஓடினான். யார் துரத்தினார்கள் என்பது என்றுமே அவிழ்க்க முடியாத புதிராகிவிட்டது. எங்கே இருந்தாலும் அவன் இன்று சுதந்திர மனிதன். சூடான் அதிபர் பதவியில் இன்றைக்கும் தொடரும் அல் பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றவாளி என்றும், இனப்படுகொலைக் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. அதிபர் பதவி வகிக்கும் ஒருவரின் மேல் இப்படி குற்றம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.

இனப்படுகொலையும், இன அடக்குமுறையும் அனுபவித்த, அனுபவிக்கும் அத்தனை மக்களின் பிரதிநிதியாக குவோர் மாரியல் ஒலிம்பிக்கில் ஒருவான்.

உங்கள் மனைவி உங்களுக்காக சமைத்த உணவை பரிமாறும்போது நீங்கள் சுவைத்து உண்கிறீர்கள். அதே உணவை நீங்கள் ரயிலில் நீண்ட பயணம் செய்யும்போது மனைவி உங்களுக்கு கட்டுச் சாதமாக தந்து விடுகிறார். ஒருகின்ற ரயிலில் நீங்கள் அதை பிரிக்கும்போது நாஷூறும். சாதத்தையும், கூட்டையும், பொரியலையும், பருப்பையும் பார்த்ததும் உங்கள் மனக்கண்ணில் மனைவி தெரிகிறார். அவர் சமையலறையில் நான் முழுக்க நின்றவாறு, நெற்றி வியர்வையை முழங்கையால் துடைத்தபடி, கவனம் பிசகாமல் சமைக்கிறார். நீங்கள் உணவை ரசித்து சாப்பிடும்போது அதுவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும். ருசி இன்னும் பிரமாதமாகிவிடுகிறது. மனைவியின் அன்பை நினைந்து பார்க்காமல் உங்களால் உண்ணவே முடியாது.

12 ஆகஸ்டு 2012 லண்டனில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி நடைபெறும். பல்வேறு நாடுகளிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த 42.195 கி.மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்வர். அந்தக் கூட்டத்தில், ஒரு பெண்ணால் 'விலங்கு வணங்கிகள்' என்று வர்ணிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த குவோர் மாரியல் இருப்பான். கட்டுச் சாதத்தை பிரிக்கும்போது மனைவியை நினைப்பதுபோல இந்த மரதன் ஓட்டக்காரன் ஒருவதை பார்க்கும்போது சுதந்திரமடைந்த தெற்கு சூடான் மக்களை நினைந்து கொள்வான். என்னுடன் வேலைசெய்து பாதியிலே வேலையை துறந்து எனக்குச் சொல்லாமலே ஓடிப்போன மாலோங்கை நினைந்து கொள்வான். சூடான் உள்நாட்டு போரிலே மடிந்த 1.5 மில்லியன் மக்களை நினைந்து கொள்வான். போரிலே அநியாயமாக கொல்லப்பட்ட மாரியலின் சகோதரர்கள் எட்டு பேரையும் நினைந்து கொள்வான். என் கண்கள் மாரியலின் ஓட்டத்தை மட்டுமே பார்க்கும். அவன் முதலாவதாக வந்தாலும் சரி, கடைசியாக வந்தாலும் சரி, 2012 ஒலிம்பிக் மரதன் ஓட்டவீரன் அவன்தான். நாடற்றவன். ● (ஜூலை 23ஆம் திகதி எழுதியது)



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

ஒரு மஞ்சள் துண்டு

வாகனத்தின் முன்கண்ணடி ஓரமாக ஒரு சிறு மஞ்சள் துண்டு காற்றில் படபடப்பதைப் பார்த்து அதிலும் அதிகமாக இதயம் எப்பொழுதாவது உங்களுக்கு படபடத்ததா?

அவசரமாகவோ அல்லது 'அயத்துமறந்தோ' நீங்கள் வாகனம் தரிக்கக் கூடாத இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் வழங்கப்படும் மஞ்சள் துண்டினால் (Parking ticket) பொதுவாக சாரதி அனுமதி பத்திரத்திற்கோ காப்புறுதிக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

அதில் குறிக்கப்பட்ட குற்றப்பணத்தை செலுத்தத்தவறின் வாகன தகடிற்கான அனுமதி நீடிப்பதில் பின்னர் சிரமம் உருவாகும்.

அரசிற்குரிய சாலைகள் பொது இடங்கள் மற்றும் தனியாரின் பல நிலங்கள் இரவு இரண்டு மணிக்கும் காலை ஏழு மணிக்கும் இடையில் அனுமதி பெறாத வாகனங்களை தரித்து நிற்க அனுமதிப்பதில்லை. இதற்குரிய அறிவிப்புகளும் துலாம்பரமாக அந்த அந்த இடங்களில் வைக்கப்பட்டு சாரதிகளை அத்துமீறாதவாறு எச்சரிக்கும். சில இடங்களில் இந்த நேரம் வித்தியாசப்படுவதுண்டு.

அநேகமாக இந்த மணித்தியாலங்களே பொலிஸ் சேவையின் போக்குவரவுப்பிரிவு அதிகாரிகளுக்கு (parking enforcement officers) மிகவும் பிடிக்கும் நேரமாகும். இவ்வேளையில் அவர்கள் துரிதமாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதும் மஞ்சள் துண்டினை வஞ்சகமின்றி வாகனங்களில் வைப்பதும் சர்வசாதாரணம்.

இந்தச் சிறு மஞ்சள் துண்டை ஒருபொழுதும் உதாசீனம் செய்ய வேண்டாம். தாமதத்திற்கும் சேர்த்துத் தண்டனையை பின்னர் செலுத்த நேரிடும். சாதாரணமாக முப்பது டாலர் குற்றப்பணமாகவும் பதினைந்து நாட்கள் அவகாசமாகவும் இருக்கும். உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தண்டனை பணத்துடன் மேலும் பதினாறு டாலர்கள் தண்டமாகும். மேலும் 'அசண்டையாக' இருந்தால் இந்த நாப்பத்தாறுடன் இன்னும் இருபது கூடி அறுபத்தாறாகும்.

பிழையான தகவல் எதனையும் இந்த மஞ்சள் துண்டு கொண்டிருப்பின் குற்றப் பணத்தை செலுத்துவதிலிருந்து தப்பலாம். உதாரணமாக உங்களின் வாகனம் ஹொண்டாவாக இருந்து மஞ்சள் துண்டில் தவறுதலாக நிலான் என்று குறிக்கப்பட்டிருந்தால் உங்களது வாகனத்தின் உரிமப் பத்திரத்தை காட்டி குற்றப் பணத்தை ரத்து செய்து கொள்ளலாம்.

குற்றம் நடைபெற்ற இடம் குற்றப் பணம் வழங்கும் அலுவலரின் பெயர் கையொப்பம் போன்றன குறிக்கப்படாதிருப்பினும் அல்லது பிழையாக வாகன இலக்கம் அல்லது வாகன தகடிற்கான அனுமதியில் உள்ள பிழை போன்றனவும் குற்றப் பணத்தை ரத்தாக்கும்.

வாகன தரிப்புக்கான இயந்திரத்தில் காசு போட மறந்ததோ அல்லது காசு போட்டதற்கான ரசீதை வைக்க மறந்ததோ மன்னிக்கக் கூடிய தவறு என்று பொலிஸ் சேவையின் போக்குவரவுப்பிரிவு அதிகாரிகள் கருதுவதில்லை.

மஞ்சள் துண்டை அதிகாரி உங்கள் வாகனத்தில் வைக்க முன்பதாகவே

தந்திரசாலியான சாரதி என உங்களைக் கருதிக் கொண்டு வாகனத்தை நகர்த்தினால் பிரச்சினை முடிந்து விடாது. அது குற்ற மீறல் எச்சரிக்கையுடன் தபாலில் வரும் சாத்தியம் உண்டு. ஆனால் பொதுவாக சாரதி ஆசனத்தில் யாராவது இருப்பின் 'கருணையுள்ள அலுவலர்' துண்டினை ரத்து செய்யலாம்.

மஞ்சள் துண்டை தூக்கி அருகேயுள்ள அடுத்தவரின் வாகனத்தில் வைத்துச் செல்லும் எத்தர்களும் உண்டு. ஏமாளி எனின் அந்த தண்டப்பணத்தை செலுத்துவார். அவதானமுள்ளவர் சுதாகரித்துக் கொள்வர்.

நீதிபதியால் மட்டுமே தண்டப் பணத்தை குறைக்க முடியும். துண்டினை வழங்கும் அலுவலராலல்ல.

மூன்று மணித்தியாலத்துள் ஒரே தவறுக்காக மேலதிகமான மஞ்சள் துண்டுகள் பெறுவோர், ஊனமுற்றோர், அலுவலக நிமித்தமான நகரசபை உறுப்பினர், மாநகர வாகனங்கள், விநியோக வண்டிகள், உணவு விநியோக வண்டிகள், வாடகை வாகனங்கள், உல்லாச பயண வாகனங்கள், தாதிகள் வாகனம், பாதுகாவலர் நிறுவன வாகனம், திருடப்பட்ட வாகனம் போன்றன தகுந்த காரணங்களைக் காட்டி குற்றப்பணத்தை செலுத்துவதிலிருந்து மீண்டுகொள்ள சட்டம் அனுமதிக்கின்றது. தடை செய்யப்பட்ட வீதிகளில் தடை செய்யப்பட்ட நேரங்களில் முன்அனுமதி பெறுவதன் மூலம் ஏழு நாட்களுக்கு வாகனங்களை தரிக்கவும் வசதி உள்ளது.

குற்றப் பணத்தை நேரடியாகவோ தபால் மூலமோ தொலைபேசி ஊடாகவோ அல்லது கணினியாலோ செலுத்தலாம்.

உங்களுக்கு வழங்கப்பட்ட மஞ்சள் துண்டு தொலைந்து விட்டாலோ அல்லது அது தொடர்பான மேன்முறையீடு நிலுவையில் உள்ள பணம் போன்ற வேறு பல விடயங்களை அறிவதற்கோ 416 397 8247 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

வாகனம் இழுத்துச்செல்லப்பட்ட விபரங்களை அறிவதற்கு 416 808 6600 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும். ●

வீதி வாகனத் தரிப்பு கட்டணங்களில் மாற்றம்

ரொறன்ரோ நகர வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டரை டாலராகவிருக்கும் சில வீதிகளின் கட்டணம் மூன்று டாலர்க்களாகவும், மூன்றரை டாலர்களாக விருக்கும் சில வீதிகளின் கட்டணம் நான்கு டாலராகவும் அதிகரிக்கின்றது. 2 டாலர் 25 சதமாகவிருக்கும் வீதிக்கட்டணம் 25 சதத்தால் அதிகரிக்கப்பட்டு இரண்டரை டாலராகின்றது. ஒரு டாலராகவும் ஒன்றரை டாலராகவிருக்கும் வீதிக்கட்டணங்களில் எந்த மாற்றமில்லை.

மற்றொரு முக்கிய அம்சமாகவிருப்பது பத்து நிமிட சலுகை நேரம் (grace period) ஆகும். ஒருவர் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு கட்டணம் செலுத்திய பின்னர், அதற்கு மேலதிகமான பத்து நிமிடங்களுக்குள் அவர் அபராதத்துண்டு (மஞ்சள் நிறத்திலானது) பெற்றால், அதனைச் சலுகை நேரமாகக் கருதி அந்த அபராதத்தை அவர் செலுத்துவது -லிருந்து நீக்கப்படுவார் என்பதே இதன் அர்த்தம்.

பாதுகாப்பு நிறுவனங்களின் வாகனங்கள், வீதி பராமரிப்பு வாகனங்கள், டாக்சிகள், விநியோக வாகனங்கள், உணவு விற்பனை வாகனங்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் ரத்தாவது ஒரு நடைமுறையாகப் பல வருடங்களாக இருந்து வருகின்றது. 2010ஆம் ஆண்டில் 2,787,071 அபராதத்துண்டுகள் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

குடற்புண் குணமாக (Intestinal ulcer cured)

முட்டைகோஸ் ஐம்பது கிராம் எடுத்து இருநாறு மில்லி லீற்றர் தண்ணீரில் வேகவைத்து அந்த நீரை பருகுங்கள். வேறு மருந்து தேவையில்லாமல் குடற்புண் குணமாகும்.



பொன்னையா விவேகானந்தன்

நூலரிமாலை சூடிய வீரன்

26

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தமிழ்ச் சான்றோர் பாடியபோதும், போர்க்களங்களால் நிறைந்திருந்தது முன்னோர் வாழ்வு. முரண்களும் யுத்தங்களும் இயல்பாகியிருந்த அன்றைய வாழ்வியலில் பெரிதும் போற்றப்பட்டவர் வீரர்களே. வீரரைப் பாடுவதே புலவர்களுக்குப் பெருமையாகவிருந்தது. தமிழ் மாந்தர் மக்களையும் மண்ணையும் காக்கவேனக் களமாடிய வீரரைத் தெய்வங்களுக்கு நிகராகப் போற்றினர்.

புறநானூறு எனும் இலக்கியத்தில் தொகுக்கப்பட்ட பாடல்களில் ஓரம்போகியார் எனும் புலவரின் பாடலும் ஒன்று. சேரநாட்டை ஆண்ட ஆதனவனி எனும் மன்னன் காலத்தில் இவர் வாழ்ந்திருந்தார் என ஒரு வரலாற்றுக்குறிப்பு தெரிவிக்கின்றது.

இவரது பாடல் ஒரு வீரனின் பேரண்மையை அழகுற வெளிப்படுத்துகின்றது. இவர் காலத்தே ஒரு போர்க்களம். மண் காக்கக் களமாட வேண்டி, புதிய வலிமையான வீரர்களை இணையுமாறு மன்னன் அழைப்பு விடுக்கின்றான். தினவேறிய தோள்களுடனும், கூரிய வாள், வேல்களுடனும் குவிந்தனர்.

வீரர் குவிந்திருந்த திடலை நோக்கி, வேகமாய் நடந்து வந்துகொண்டிருந்தான் ஒரு இளைஞன். கழுத்தில் நூலால் அரிந்து செய்யப்பட்ட ஒரு மாலை. கையில் கூரிய வாள். களம் புக குழுமியிருந்த வீரோடு கலந்தான். போரிடும் படையில் ஒருவனாயினன்.

ஓரம்போகியார் இந்த இளைஞனின் மிடுக்கையும், வீரச்செருக்கையும் உணர்ந்திருக்க வேண்டும். அவனது சவடுகளின் வழியே இவரும் களம் தொடர்ந்தார்.

போர் தொடங்கிற்று. கடுமையான போர். இரு புறத்து வீரர்களும் வெறிகொண்டு போரிட்டனர். போரிட்ட வீரரிடத்தேயிருந்து பெருவலியோடு வெளிப்பட்டான் நூலரி மாலையணிந்த இளைஞன். அவன் கைவாள் திரும்பிய திசையெல்லாம் பகை வீரர் வெட்டுண்டு வீழ்ந்தனர். எதிர்ப்பட்ட காளைகளோடு களிறுகளையும் சாய்த்தது ஒளிவீசிய அவனது வாள்.

குறைக்காற்றென சுழன்றாடிய அவனைக் கண்டு அஞ்சி விலகியது பகைப்படை. இவ்வேளை களிற்றேறி வந்த வீரன் ஒருவனை வீழ்த்தி களிறையும் கொன்றான். யானையை ஊடுருவி, அதனை வீழ்த்தி வெளியேறிய அவனது வாள் வளைந்துபோனதைக் கண்டான். இதனிடையே பகைவீரன் ஒருவனும் இவனது வாள் வளைவுற்றதைக் கண்ணுற்றான். காற்றாய்ச் சுழன்றவனைக் கருவறுக்க இதுவே பொருத்தமான தருணம் எனக் கருதி தன் கூரிய வாளோடு வீரனை நோக்கி விரைந்தான்.

நொடிப்பொழுதில் நிகழப்போவதை உணர்ந்த வீரன். முதிர்ந்த தந்தங்களோடு வீழ்ந்து கிடந்த யானையை நோக்கினான். கண்பொழுதிற்குள், தந்தங்களிடையே வாளைச் செருகி, வளைவை நிமிர்த்தி, வந்தவனை நோக்கிப் பாய்ந்தான்.

வளைந்த வாளோடு நிற்பவனைச் சாய்த்துவிடலாம் என வந்த பகைவன் திகைத்தான். நிமிர்த்திய வாளோடு சீறேவரும் வேங்கையிடம் சிக்கினால் நிச்சயம் சின்னாபின்னம் எனத் தெளிந்தான். புறமுதுகிட்டுப் பிடித்தான் ஓட்டம்.

அவ்வாறு ஓடியவனைப் பார்த்து எள்ளிநகையாடிச் சிரித்தான் இந்த வீரமறவன். புறமுதுகிட்டு ஓடுபவனைக் கொல்லுதல் போர் அறத்திற்கு ஏற்புடையதன்றல்லவா.

“வருகதில் வல்லே வருகதில் வல்லென

வேந்துவிடு விழுத்தா தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த
ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத்
திரிந்த வாய்வா டிருத்தாத்
தனக்கிரிந் தாணைப் பெயர்புற நகுமே.” புறம் 284

இது சங்ககாலத்திற்கு மட்டுமே உரிய வீரமல்ல. நாம் வாழும் காலத்திலும் கண்ணுற்ற பெருவீரம். தமிழினம் எழுதிச்செல்லும் அழிவற்ற வரலாறுகளில் இவன் போன்ற வீரர் நிறைந்துள்ளனர். நானையும் நிறைவர்.●

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

பேருந்து நிலையமொன்றில் தந்தையர் தின உரையாடல்

கடந்த மாத தந்தையர் தினத்திலன்று தத்தமது கைப்பைகளுடன் பேருந்து நிலையமொன்றில் நின்ற இரு தந்தைமார் நடத்திய முக்கிய உரையாடலின் ஒரு பகுதி:

“என்றை ரெண்டாவது பொடிச்சி இப்ப வளந்திட்டாள். இப்ப முன்னையைப் போல போத்திலை குசினுக்குள்ளை ஒழிச்சு வைக்கேலாது. அவள் தூக்கி சிங்குக்கை ஊற்றிவிட்டு போத்திலை எறிந்து விடுகிறாள். பெரிய பிரச்சனையாயிருக்கு”.

“என்றை வீட்டை வேறே மாதிரி; மனிஷிதான் இப்பிடி எடுத்து ஒழிக்கிறதும் ஊத்திறதாயிருக்கு. கேட்டால் பிள்ளையன் செய்யிறதாய்ச் சொல்லப்படுது. வாய் திறந்தால் பெரிய ரகளை ஏற்படும்போல இருக்கு”.

“ஒரு மனுஷர் வேலையாலை வந்து களைச்சு ஒரு ‘ஷொட்’ அடிக்கவும் இப்ப வீட்டிலை சுதந்திரமில்லை” - இது இரண்டு பேரினதும் கோரஷ்.

இதுக்கு ஒரே வழி, பூமர்ச் சாடிக்குள்ளை தாட்டு வைப்பதுதான் என்ற மகிழ்ச்சியான கண்டுபிடிப்புடன் தந்தையர்கள் பேருந்தில் எறினர்.

இத்தாலியும் ஸ்பெய்னும் வீட்டுக்குள் நடத்திய போட்டி

ஐஸை மாதம் முதலாம் திகதி யுரோ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதி நாள். அன்று இந்தியாவின் முதற் குடும்பம் வசிக்கும் வீட்டுக்குள்ளும் எவருக்கும் தெரியாமல் ஒரு போட்டி நடைபெற்றது.

இத்தாலிய - ஸ்பெய்ன் அணிகள் வெற்றிக் கிண்ணத்துக்காக அன்று ஆடிக்கொண்டிருந்தன. இதனை ரசித்துக் கொண்டிருந்த தாயாருக்கும் மகனுக்குமிடையில் வீட்டுக்குள் விறுவிறுப்பாக ஒரு போட்டி இடம்பெற்றது.

அம்மா சோனியா இத்தாலியர். மகன் ராகுவின் காதலி ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவர். வீட்டுக்குள் உதைபந்தாட்ட போட்டி எப்படி இருந்திருக்குமென்பதை இதற்கு மேல் விளக்க வேண்டிய தேவையில்லை.



ஊழல்களின் சங்கமத்தில் புதிதாக என்ன இருக்கிறது!

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக பிரணப் முகர்ஜி அறிவித்ததும், அவர் முதலில் பயணம் செய்தது தமிழ்நாட்டுக்கு. அங்கு தமது துணைவியின் வீட்டில் முகர்ஜியைச் சந்தித்தார் கருணாநிதி.

இதில் கலந்துகொண்ட ஒரேயொரு பிரமுகர் கனிமொழி. ஸ்டாலினும், அழகிரியும் வரக்கூடதென்பதற்காகவே கனிமொழியின் தாயார் வீட்டை கருணாநிதி தெரிவு செய்தாராம்.

ஊழலில் அகப்பட்டு ஐமீனில் நிற்கும் கனிமொழியை புதிய ஜனாதிபதியாக வரவிருப்பவர் சந்தித்தது சரியா என்று சில ஊடகங்கள் கேள்வி கேட்டுள்ளன

ஊழலை இன்னொரு ஊழலும் மற்றொரு ஊழலும் ஒன்றாகச் சந்திப்பது தவறா என்று பதில் வந்துள்ளது.

அதுவும் சரிதான்!

கிளிர்ரனின் சிநேகிதிக்கு எகிப்தில் குதூகல வரவேற்பு!

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிர்ரன் கடந்த மாதம் எகிப்துக்குப் போயிருந்தார். எதிர்பாராத அமோக வரவேற்பு.

சப்பாத்துகளும், தக்காளிப்பழங்களும் அவரது வாகனத் தொடரை அலங்கரித்தன. ஆனால் அவர் மீது எதுவும் விழவில்லையாம்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹிலாரியைப் பார்த்து, ‘மொனிக்கா, மொனிக்கா’ என்று கோஷமிட்டனர். கிளிர்ரனின் சிநேகிதி பெயரைச் சொன்னால்தான் ஹிலாரிக்குக் கோபம் வருமென்பதை எகிப்தியர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள சிறப்பு!

உதாசனன் உலா விருந்து

உத்தியை மாற்றுவதற்கும் புத்தி இருக்க வேண்டுமே!

ஸ்காபரோ பகுதியில் பிச்சை எடுக்கும் ஒருவர், ‘விசா அட்டைகள் ஏற்கப்படும்’ என்ற பதாதையுடன் நின்று பலரதும் கவனத்தை ஈர்த்தது பற்றி இங்கு எழுதியிருந்தேன்.

அவர் தனது உத்தியை மாற்றிவிட்டார். மூன்று அடி நீளமான ஒரு பெரிய அட்டையுடன் இப்போது காட்சி கொடுக்கிறார். அதில் SMILE (சிரியுங்கள்) என்று கொட்டை எழுத்து காணப்படுகின்றது.

அதனைப் பார்த்ததும் எழுதியிருக்கும் அழகு சிரிப்பை ஊட்டுகின்றது. சிரித்த கையுடன் அட்டையை மறுபுறம் திருப்பியவாறு அவர் அருகில் வந்து நிற்கிறார். அங்கே SHARE (தாருங்கள்) என எழுதப்பட்டிருக்கிறது.

சிரிப்பை ஊட்டியவருக்கு குறைந்தது ஒரு குவாட்டராவது (25 சதக்குற்றி) கொடுக்காமல் போகலாமா?

வல்லமையான அமைச்சர் ‘றப்பர் ஸ்டாம்ப்’ ஆனார்?

இந்திரா காந்தி கொலையுண்ட போது ராஜிவ் காந்தி மேற்கு வங்கத்தில் இருந்தார். அவர் புதுடில்லிக்கு விரைந்த விமானத்தில் பிரணப் முகர்ஜியும் இருந்தார்.

“தலைநகர் திரும்பியதும் என்னைப் பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்கப் போகின்றனர். அதுதான் யோசிக்கிறேன்” என்று ராஜிவிடம் சொன்னார் முகர்ஜி.

அப்போதே அவரின் பேராசையைப் புரிந்து கொண்ட ராஜிவ், அவரை எட்டவே வைக்கத் தொடங்கினார். சோனியா காந்தியிடமும் இதனை அவர் சொல்லத் தவறவில்லை.

சோனியா ஆட்சிக்கு வந்தபோது முத்த அமைச்சர் என்ற வகையில் முகர்ஜியின் பெயரைப் பிரதமர் பதவிக்குப் பலர் சிபார்சு செய்தும் பயனளிக்கவில்லை.

ராஜிவ் மறைந்து 20 வருடங்களின் பின்னர் ஒரு ‘றப்பர் ஸ்டாம்ப்’ பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது, வேறு எவரும் கிடைக்காததால்.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது ஒரு பழமொழி.

'குறமகள்' வள்ளிநாயகி இராமலிங்கம்



மீண்டும் குறுக்குக்கட்டு

ஆண்களின் ஆடை வகைகள் பற்றித் 'தமிழர் தகவல்'ில் எழுதியிருந்த முருகவே பரமநாதன், பெண்களின் ஆடைகள் பற்றியும் தொட்டுச் சென்றார். அதுபற்றிய சிந்தனையில் விரிவாக எழுத வேண்டும் என ஒரு எண்ணம் தோன்றியது.

இன்றைய காலகட்டத்தில் மனிதவாழ்வை நூறு வருடங்களுக்கு உட்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் அதற்குள்ளேயே நிறைய மாற்றங்கள் சுழல்வட்டம் போலச் சுற்றி வருகிறது. ஆடை வகைகள் ஒருசிலவே ஆயினும் வெவ்வேறு நிலைகளில் அவ்வடிவங்களே திரும்பித் திரும்பி வருகின்றன.

சாதி அடிப்படையில் நாகரிகம் படிப்படியாக ஏறுநிறையில் செல்லும். மேற்படியில் நிற்பவரின் அடுத்தபடியில் மற்றவர் நிற்பார். அதாவது நம் நாட்டில் பெரும்படியான சாதிகள் ஐந்து அல்லது ஆறு இருக்கலாம். அவைகூட ஜனநாயக முறையிலான ஆட்சி தொடங்கியதும் அல்லது தமிழரினம் என இனரீதியான போராட்டம் சாத்வீகப் போராட்டமோ ஆயுதப் போராட்டமோ முழுமூச்சாக செயற்பட்டபோது அவை (invisible) அழிந்து போவதாக சாடை தெரிந்தது.

நூறு ஆண்டுகளில் நம் கண்களுடாகக் கண்டவற்றுள் அடிநிலைச் சமுதாயத்தவர் மேற்சட்டை போடக் கூடாதாம். வீடு வீடாக கடகத்துள் கருவாடு, ஓடியல் போன்றவையோடு முதிய பெண்கள் வற்றிய மார்பு வெளியே தெரிய இடுப்பில் மட்டும் உடையணிந்து வருவர். அந்தக் காலத்தில் அவர்கள் மார்ப்பு போடுவதில்லையாம். மற்றைய இளம்பிள்ளைகள் இடுப்பில் பிற்கொய்யகம் விட்டு அரையில் சிற்றாடை மட்டும் அணிவர்.

வயதுக்கு வந்ததும் சிற்றாடைக்கு மேலே ஒரு சட்டை மட்டும் போட்டுக் கொள்வர். விவாகத்தின்போதுதான் தாவணி அணிவர். முதலாம் பிரசவத்தின்போது, 'நோ' கண்டு அடையாளம் கண்டதும் அவள் ஒரு அறையில் அல்லது பிரத்தியேக இடத்தில் விடப்பட்டு மருத்துவச்சி அழைக்கப்படுவாள். அவள் பரிசோதித்ததும் "றவுக்கை கழற்றுதல்" எனும் ஒரு கிரியை நடைபெறும். அவள் தகுந்த நேரம் வந்ததும் அதற்குரிய பாடல்களைப் பாடிப்பாடி றவுக்கை கழற்றுவாளாம். உடனே கொடியாக ஒரு தாம்பாளத்தில் அரிசி, காய்கறி, தேங்காய் வைத்துக் கொடுக்க, அவள் ஒரு வயியில் போட்டுக் கொள்வாள். அன்று கழற்றிய சட்டையை சிலர் போட்டுக் கொள்ள மாட்டார்கள். ஒன்றில் குறுக்குக் கட்டோடு அல்லது சட்டை போடாது தாவணி மட்டும் போட்டுக் கொள்வார்கள்.

மலேசியா, சிங்கப்பூர் சென்ற பெண்கள் திரும்பி வரும்போது உள்ளே பெற்றிகோட் எனும் முழு உட்சட்டை அதனுள்ளே

'போடிஸ்' (Bodice) எனப்படும் அரை உட்சட்டை, அரைக்குக் கீழே துணியில் தைக்கப்பட்டுத் துவைக்கக்கூடியதான சுகாதாரத் துணிகள் அணிசெய்தன. தற்காலத்தில் அது Disposable. உடனுக்குடன் எறியத்தக்கதாக தயாரிக்கப்படுகிறது.

மேலே போடும் தாவணிகூட முதலில் இடுப்பைச் சுற்றி முதுகுப்புறத்தில் சொருகப்பட்டது. பின்னர் வேலைப்பாடுகள் நிறைந்த முகத்தலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக முன்தாணைச் சேலையை விதம்விதமாக மாட்டப்பட்டது. பின்னே விட்ட தலைப்பின் மேற்கரை விளிம்பை மறுதோளில் ஊசியில் மாட்டுவது பின்தலைப்பை நீளமாக விட்டு மேற்கரையை கையின் ஊடாகவிட்டு மற்றக்கைப் பக்கமாக இடுப்பில் செருகி பொக்கற் தாவணி எனும் பெயரோடு வருதல், முன்தாவணியின் மேற்கரையோடு சில மடிப்புகளை ஒன்று சேர்த்து இடப்புறத்து இடுப்பில் மேற்சட்டையில் கீழ் மடிப்போடு அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சிலைட்டுகளால் குத்தி விடப்படும் தோளில் ஒற்றைப்பட்டு மேற்கரையைக் குத்திவிடுவர். அப்படியே விசிறிபோல தொங்க போட்டிருக்கும் சட்டையின் பின்பக்கம் முக்கால்வாசி வெளியே தெரிய, அந்தப் பகுதியில் விதவிதமான யன்னல்கள் அல்லது பூவேலைப்பாடுகள் செய்யப்படும்.

தொங்குதாவணி என முன்தலைப்பை கீழ்க்கரையை வெளியே தெரிய மடிப்புச் சால்வைபோல மடித்து அப்படியே தோளில் குத்தி விட்டவுடன் கையால் எதுவும் செய்யக்கூடியதாக இருக்க முகத்தலைப்புக்கு பிரதான இடம் அலட்சியம் செய்யப்பட்டது. உடனே முகத்தலைப்புக்கான அழகிய கோலங்கள் முன்கொய்யகத்தில் இடம்பெற்றது. இப்படியே சுற்றிச்சுற்றி மாற்றங்கள் பெற்றாலும் சேலை உடுத்தல் வடஇந்தியா தொடக்கம் இலங்கைவரை மரபுரீதியான கலாசாரமாக இடம்பெற்றது. அழகிய பாவாடை சட்டை அரைத்தாவணியும் சில சில மாற்றங்களுக்குட்பட திடீரென ஒரு புயல் வீசியது.

பாரசீக உடையொன்று கணவாய் வழியாக உள்ளே நுழைந்தது. சேலை உடைக்கு முழுமையாக ஒன்பது மீற்றர் தேவை. இதற்கும்சூட எட்டு மீற்றர்வரை தேவை. ஆனால் சேலையில் ஓசிந்து ஓசிந்து அன்னநடை போட்ட பெண்கள் காலமாற்றத்தால் ஓடிவிளையாட பந்துபிடிக்க கஷ்டமாக இருந்த காரணத்தால் இவ்வகை ஆடையை விரும்பி அணியத் தொடங்கினர். சுரிதார் என அழைக்கப்படும் இவ்வுடைக்கு வேகமான வரவேற்பு இருந்தது. காற்சட்டை மேலே முழந்தாளிலும் இறக்கமான சட்டை மாற்பை மறைப்பது மாதிரி ஒரு சால்வை.

அந்தச் சால்வை பலவித உபயோகத்தைத் தருவது. விளையாடும்போது அல்லது நடனமாடும்போது இடுப்பில் ஒட்டியாணம் கட்டுவது போலக் கட்டி மிகுதி ஒரு பக்கத்தில் தொங்கும். வெய்யில் நேரத்தில் தலையை மூடிக் கழுத்தைச் சுற்றலாம். ஒரு தலைப்பால் விசிறலாம் குளிர்ந்தால் போர்த்துக் கொள்ளலாம். இப்படிப் பலவகை உபயோகம் இருந்ததால் தமிழ்ப் பெண்களாலும் மிகுதியும் விருப்பமான உடையாகி விட்டது.

கோடைகாலத்தில் பழைய குறுக்குக்கட்டு நாகரிகமாகிறது. அதாவது குறுக்கிலிருந்து முழந்தாளுக்கு சிறிது மேலே வரை இறுக்கமான உடையாக இளம்பெண்கள், பிள்ளைகள் அணிகிறார்கள். வெவ்வேறு நூல்களால் இழைக்கப்பட்ட சேலைகள் பூக்கத்துக்கு வந்துள்ளன. பருத்தி, பட்டு, நார்ப்பட்டு, காரிக்கன, அறக்கீசு, நூறாம் நம்பர், வோயில், கடாவ் வோயில், நூபியா வோயில், வேர்குஷன் வோயில், ஜோர்ஜூன், சற்றின், ரவற்றா, நைலோன், கண்ணாடி நைலோன் (glass nylon), நைலக்ஸ், சில்கி நைலக்ஸ், சற்றின் நைலக்ஸ், சில்கி ஜோய்... சட்டைகள் சோளி எனப்பட்டது.

இந்திய சேலைகள் அவையவை தோன்றிய இடங்களின் பெயர்களைக் கொண்டு விளங்கின. காஞ்சிபுரம், மணிப்புரி, சேலம், காஷ்மீர் போன்றவை. ஏனைய சீனாவின் அடிப்படைச் செல்வாக்கைப் பெற்ற மலேசியா, சிங்கப்பூர், பர்மாவின் தொடர்பால் கிடைத்தவை.

எது எப்படி மரபு ரீதியானதாக இருந்தாலும் இன்றைய நிலையில் சுரிதார் செற் வகிக்கும் இடமே மேலோங்கி நிற்கின்றது. காலமாற்றங்களின் பலனாக மரபுகள் மெல்ல மெல்ல அழிந்து புதியன படைத்தாலும் அதன் மணம் ஒவ்வொன்றிலும் கலந்துதான் வீசுகின்றது.●

இலங்கையில் யுத்தத்தை முடித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டு டில்லி திரும்ப அவசரப்பட்டான் இராமன். இராவணனை அழித்து விட்டுத் தான் ஆட்சியில் அமர்த்திய விபீடனிடம் இன்றே நான் அயோத்தி போக ஏதாவது வாகனம் இருக்குமா? என்று கேட்டான். நீ இன்றே போகக் கூடியதாக எங்கள் அண்ணன் பாவித்த புட்பக விமானம் இருக்கிறது என்றான் விபீடனன். ஈண்டு போக ஒரு ஊர்தி உண்டோ என இன்றே உண்டு விமானம் உண்டென விபீடனன் தொழுதான் என்பார் கம்பர்! எனவே இலங்கையில் இருந்து சில மணித்தியாலங்களில் டில்லியை அடையக் கூடிய விமானம் அன்றும் இருந்திருக்கின்றது.



இரா. சம்பந்தன்

புட்பக விமானத்தின் டில்லிப் பயணம்!

இடங்களை இன்றும் டில்லிக்கு விமானப் பயணம் செய்வார் கீழே காண முடியும். அதைக் கம்பர் மிகவும் நேர்த்தியாக வான்பாதையாகக் காட்டுவார்.

இலங்கையில் இருந்து இந்தியா போவார் சேதுவைத் தானே முதலில் கடக்க வேண்டும் விமானத்தில்! மாருதி உளது பெற்றி சொன்னபின் வானரேசர் தொகுத்தது இச்சேது கண்டாய்! என்று இராமன் சீதையிடம் குரங்குப் படைகள் கட்டிய சேது கால்வாயைக் காட்டினான் என்பார் கம்பர்.

அடுத்து விமானப் பாதையில் பொதிகை மலையும் திருவேங்கட மலையும் காட்டப்படுகின்றது. தமிழ் முனி வைகும் இயல்தரு குன்றம் என்றும் புறத்து உயர்ந்து தோன்றும் அது திகழ் அனந்த வெற்பு என்றும் தமிழக எல்லை கடக்கப் படுவதைக் காட்டுவார் கம்பர் அடுத்து கிஷ்கிந்தை! கிஷ்கிந்தை வாலி அழிந்த இடம்! இன்று டில்லி செல்லும் விமானம் திருவனந்த புரத்திலோ அல்லது சென்னையிலோ தங்கிச் செல்வது போல புட்பக விமானம் கிஷ்கிந்தையில் இறக்கப்பட்டு வானர மகளிரொடு பொருட்களும் ஏற்றிக் கொண்டு பறப்பைத் தொடர்கிறது. அதாவது இன்று போல அன்றும் இந்தியாவின் தென்பாகத்தில் விமானம் நிறத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.

மங்கலம் முதலாய் உள்ள மரபினின் கலன்கள் யாவும் அங்கவர் கொணர்ந்து பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ நங்கையும் உவந்து வேறோர் நலையிலை இனிமற்று என்றான் பொங்கிய விமானம் தானும் மனமென எழுந்து போன!

கிஷ்கிந்தையில் இருந்து பறக்கத் தொடங்கிய விமானம் கோதாவரியைக் கடக்கின்றது. இன்றைய நக்சலைட்டுகளின் கோட்டையான தண்டகார் எனப்படும் தண்டகாரினியை வனத்திலே பரத்துவாசர் ஆச்சிரமத்துக்கு அருகே ஒரு தரையிறக்கம்! வேள்வியார் தண்டகம் அதுதான் என்று குறிப்பிடுவார் கம்பர்.

இறுதியாக விமானம் அயோத்தி வான்பரப்பில் பிரவேசிக்கின்றது. அப்போதும் மறக்காமல் கம்பர் ஆயிரம் சூரியர் ஒன்று சேர்ந்த வெளிச்சம் தெரிந்தது என்று சொல்லுவார். அது விமானம் இறங்குவதற்கான வெளிச்சமென்றால் ஆயிரம் சூரியன்கள் தேவையில்லை. உண்மையில் அது விமானம் வெளியேற்றிய நெருப்பின் ஒளி என்று அறிவியலுக்குப் பொருத்தமாகக் கொள்ள வேண்டும்!

அன்னதோர் அளவையில் விசம்பில் ஆயிரம் துன்னிருங் கதிரவர் தோன்றினால் என பொன்னணிப் புட்பக பொருவில் விமானமும் மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார்.

இன்றைய விஞ்ஞான மரபுகளுக்கு மாறுபாடு இல்லாத வகையில் இராவணனின் புட்பக விமானம் இருந்திருக்கிறது. இதில் மந்திரம் மாயம் எதுவும் இல்லை. காரணம் மந்திரத்தால் இயங்குவது என்றால் இராவணன் மரணத்துக்குப் பின்பு பிறரால் அது இயக்கப்படவில்லை என்று கம்பர் பாடியிருப்பார்.

சீதையைக் கவர் இராவணனால் பயன்படுத்தப்பட்ட அந்த விமானம் பின்பு இராவணன் மறைவுக்குப் பின்னர் அதே சீதையை ஏற்றிக் கொண்டு அயோத்திக்கு வந்தது. ஒரு வீரன் பயன்படுத்திய போர்த் தளபாடம் ஒன்று அவனை அழித்தபின்பு எதிரிகளால் கையாளப்படும் சோகம் அன்றும் நிகழ்ந்திருக்கின்றது. அரசியல் எவ்வளவு கொடுமையானது என்பதற்கு புட்பக விமானத்தின் மாறுபட்ட இந்தப் பறப்பும் ஒரு உதாரணமாகும். ●

அந்த விமானம் இராமனை ஏற்ற வந்தபோது ஆயிரம் சூரியன்கள் சேர்ந்தது போல ஒளிவீசிக் கொண்டும் ஆயிரம் கோடி மணிகளின் ஒலி இரைச்சலோடும் வந்தது. ஆயிரம் அருக்கர் (சூரியர்) விண்டது ஆம் என விசம்பிடைத் திசையெலாம் விளங்க கண்டை(மணி) ஆயிரம் கோடிகள் ஒலிப்புற என்று அதன் இயந்திரம் சிந்திய நெருப்பையும் சத்தத்தையும் இன்றைய சுப்பர் சொனிக் விமானங்களுக்கு இணையாகக் காட்டுவார் கம்பர்.

இனி அந்த விமானத்திலே இந்தியாவில் இருந்து வந்து போரிலே கலந்து கொண்டு எஞ்சிய படைகளும் ஒரு கடற்படைப் பிரிவும் ஏற்றப்பட்டு ஒரு பகுதியில் அமர வைக்கப்படுகின்றது. ஒரு பகுதியில் இருத்தப்படுவதால் இன்னும் பல பகுதிகள் வெறுமையாக ஆட்களை ஏற்றக் கூடியதாக இருக்கின்றது என்று பொருள். எனவே இன்றைய விண்கலங்களை விடப் பெரியதாக அது இருந்திருக்கின்றது. இலங்கை மன்னொடு கடற்படையும் துன்னினார் புட்பக மிசை ஒரு சூழல் இது கம்பர் தரும் செய்யுள் அடிகள்.

விமானத்தில் நிறைய ஆட்கள்! போர்வீரர்கள் என்றதனால் எஞ்சிய ஆயுதத் தளபாடங்கள்! மிகவும் பாரமான நிலை. ஆனால் விமானம் சிரமப்படவில்லை! ஒரு சிறு தடையும் இல்லாமல் வானத்தில் தாவி எழுகின்றது. எப்படி என்றால் மேற்கிலே மறைத்து கிழக்கிலே தோன்றும் சூரியன் தென் திசையில் இருந்து வடதிசைக்கு சார்பான பாதையிலே செல்வது போலப் பறக்கத் தொடங்கியது என்றார் கம்பர்! இதை ஏன் கம்பர் சொல்ல வேண்டும். உலகம் உருண்டை வடிவானது! விமானம் டில்லிக்கு இந்த வழியால்தான் பறக்க வேண்டும் என்று அந்த விமான ஓட்டிகளுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கின்றது.

இலங்கையின் விமான ஓடுபாதையின் திசைபற்றி கம்பர் இந்த இடத்திலே சொல்லுவார். கிழக்குத் திசையாக மேலெழுந்த விமானம் தெற்குத் திசையாகத் திரும்பி இலங்கையைக் கடந்து கொண்டு பறக்கின்றது. விமானம் வலம் கிளர் கீழை வாயில் வர என்றும் நமன் தன் வாயில் கலந்திட என்றும் குறிப்பார் கம்பர். கீழை வாயில் கிழக்கு வாயில் என்றும் நமன் வாயில் இயமனின் தெற்குத் திசை என்றும் குறிப்பது அக்கால வழக்கமாகும். குடதிசை மறைந்து பின்னர் குணதிசை உதயம் செய்வான் வடதிசை அயனம் உன்னி வருவதே கடுப்ப விமானம் தடையொரு சிறிது இன்றாகித் தாவிவான் படரும் வேளை படையமை விழியாட்டு ஐயன் இவையிலை பகரல் உற்றான்

விமானம் வானிலே பறக்க இராமன் சீதைக்கு கீழே மண்ணுலகைக் காட்டி விளக்கிச் செல்கிறான். அப்படியென்றால் அந்த விமானத்தில் கண்ணாடி ஜன்னல்கள் இருந்தனவா என்பது ஆராயப்பட வேண்டிய செய்தியாகும்! அதிலும் அதிசயம் என்ன என்றால் இராமன் கட்டிக் காட்டும்

இலங்கைக்கு சுற்றுலா சென்றுவரும் நம்மவர் பற்றி சென்ற மாத இதழில் ஆராய்ந்தோம். அப்படி அங்கே சென்று வருபவர்கள் பற்றிய விபரங்கள் தொடர்பாக பின்புலத்தில் என்ன நடக்கிறது என்பதையும், இதனால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய ஆபத்துக்களையும் இம்முறை பார்க்கலாம்.



குயினர்ஸ் துரைசிங்கம்

நம் பயணங்களின் பின்னே...

காடுகளிலும், வீதிகளிலும், இரவல் வீடுகளிலும், முகாம்களிலும் மிகுந்த துன்பங்களை அனுபவித்துவரும் எமது மக்களின் உண்மையான துன்பங்களையும், வாகரை முதல், முள்ளிவாய்க்கால் வரை, திட்டமிட்ட இனவெறி இராணுவ மற்றும் விமானத் தாக்குதல்களைத் தாங்கமுடியாமல், ஓடி ஓடி இறுதியில் படுகொலையைச் சந்தித்த அவலங்களையும், அதைச் சுமந்துநிற்கும் அந்த மண்ணையும் பார்க்காமல், வீதியோர உயர்ரக உணவுச்சாலைகளில் பிரத்தியேக உணவு வகையறாக்களைச் சுவைத்து மகிழ்ந்துவிட்டு, பின் இங்கே வந்து கதையளப்பது துயரமானது.

இந்தத் துயரங்கள் ஒருபுறம் இருக்க, இப்படியான சுற்றுலாக்கள் போய்வரும் நம்மவர்கள், தங்களுக்கு நிகழக்கூடிய எதிர்கால ஆபத்துக்கள் பற்றி எண்ணிப்பார்ப்பது அவசியம். கனடாவுக்கு நாம் வந்தபோது, அது எத்தனை ஆண்டுகள் முன்னதாக வந்திருந்தாலும்கூட, பல்வேறு கதைகளை எமது வருகைக்கான காரணமாக அப்போது வழங்கியிருப்போம். யாராவது எம்மை 'ஸ்பொன்சர்' செய்து அழைத்திருக்கலாம், அல்லது நாமே இங்கே அகதி அந்தஸ்து கோரியிருக்கலாம். நாம் தற்போது கனடிய குடியுரிமை பெற்று, கனடிய 'பாஸ் போர்ட்' வைத்திருந்தாலும், அடிப்படையில் நாம் இந்த நாட்டில் குடிவரவு ஊடான பதிவில் உள்ளவர்கள் என்பதே உண்மை.

நாம் பயணம் செய்யும்போது, எமது பயண ஆவணத்தில், நாம் எப்போது எங்கே சென்றோம் என்ற தகவல்கள் பதிவாகாமல் இருக்கலாம். ஆனால், நாம் பயணிக்கும்போது விமான நிலையங்களில் 'ஸ்கான்' செய்து, அத்தனை விபரங்களும் நிரந்தர பதிவில் இடப்படுகின்றன. அதனால் என்ன, நான் இப்போது கனடியப் பிரஜைதான் என்று பலரும் வாதிடலாம். ஆனால், பல ஐரோப்பிய நாடுகளில், சில வருடங்களுக்கு முன்னர் இப்படி வாதாயு பலரும், திடுதிப்பென இரவோடு இரவாக நாடு கடத்தப்பட்டு வருவதை நாம் அண்மைக்காலத்தில் பார்க்கவே செய்கிறோம்.

குறிப்பாக, சுற்றுலாவுக்கு அங்கே சென்று வருபவர்களது தகவல்கள், இங்கே ஒழுங்காக சேகரிக்கப்படுகின்றன என்ற விடயம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, அவ்வப்போது இலங்கைக்கு சென்று, சில மாதங்களை செலவு செய்து திரும்புகின்ற பலரும், தமக்கு வரக்கூடிய எதிர்கால ஆபத்துக்களை

ஆராய்வது அவசியம். பெயர், முகவரி போன்றவை மட்டுமல்ல, எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்குகிறார்கள், எந்தெந்த இடங்களில்லாம் செல்கிறார்கள் என்பவையும் பதிவாகின்றன. தற்போது இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும், சில ஐரோப்பிய நாடுகள் செய்வதைப் போல, அகதிக் கோரிக்கைகளை மீள்பரிசீலனை செய்து, ஏற்கனவே அகதிகள் வழங்கிய கதையையும் சம்பவங்களையும் ஆராய்ந்து, தற்போதும் அவர்களுக்கு அதே ஆபத்து இருக்கிறதா என்பதை ஆராய வாய்ப்பு உருவாகலாம்.

கனடிய குடிவரவு அமைச்சினால் அவ்வப்போது கொண்டுவரப்படும் அதிரடி மாற்றங்களால், அகதிக் கோரிக்கைகள் மீள் பரிசீலனைக்கு வரும் படசத்தில், தங்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்ட நாட்டிற்கே மீளவும் போய், அந்நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் உல்லாசப் பயணம் மேற்கொண்டு, நாடு முழுவதும் சுற்றித்திரிந்து, தமக்கோ அல்லது தமது உறவுகளுக்கோ அரசு வழங்கிய சம்பள அல்லது ஒப்பீதியப் பணத்தையும் வங்கியிலிருந்து பெற்றுக்கொண்டு, இந்நாட்டிற்குத் திரும்பியதும் அங்கு எந்தப் பிரச்சனையுமே இல்லை என்று புலம்புவதெல்லாம், தங்கள் தலையில் தாமே சேறை அள்ளிப் போடுகின்ற முன்னெடுப்புக்கள் தான்.

ஆட்களைக் கடத்துபவர்களைத் தண்டிப்பதற்காகவும், பெருமளவில் ஒன்றாக வந்திறங்கும் அகதிகளைத் தடுப்பதற்காகவும் கொண்டுவரப்படுவதாகப் பூசி மெழுகி, அண்மையில் கனடிய அரசால் வெளியிடப்பட்ட புதிய குடிவரவு-அகதிகள் தொடர்பான சி-31 (C-31) சட்டம், இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் சென்று வரும் எம்மவர்களது கவனத்தை ஈர்க்காமல் இருப்பது ஆச்சரியமான விடயம்.

மிகவும் ஆபத்தான அம்சங்களை உள்ளடக்கும் இந்த சட்டவரைபு ஏற்கனவே 159 ற்கு 132 என்ற வாக்குகள் வித்தியாசத்தில், கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்ற விடயமே பலருக்கும் தெரியாமல் இருப்பது அதைவிட ஆச்சரியம்.

இந்த சட்டத்தின் ஒரு பகுதியில், ஒருவர் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருந்தாலும், அவரை அவரது நாட்டிற்கு திரும்பியனுப்பும்போது எந்த அபாயமும் இல்லை என்று கனடிய அரசு கருதினால், எதுவித மேலதிக காரணமும் கூறாது, விரும்பும்போது அவரை நாடு கடத்தும் அதிகாரத்தை, குடிவரவு அமைச்சிற்கு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த நீதி விசாரணையுமின்றி பெண்கள் குழந்தைகள் உட்பட அகதிகளைத் தடுத்து வைக்க இந்த சட்டம் அனுமதி வழங்குகிறது. அகதிக் கோரிக்கையாளர்களை அவர்களது சொந்த நாடு 'பாதுகாப்பான நாடு' என்று குடிவரவு அமைச்சினால் வரையறுக்கப்பட்டிருப்பின் அவர்களது கோரிக்கையை நிராகரிக்கவும் நாடுகடத்தவும் இச்சட்டம் வழிவகுக்கிறது.

வன்குவருக்கு இரண்டு கப்பல்களில் தமிழர்கள் பெருமளவில் ஒன்றாக வந்திறங்கிய சம்பவங்களை உதாரணமாகக் காட்டி, மறைமுக ஆதரவைத் திரட்டிக்கொண்டு இந்த சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்துள்ள கனடிய அரசு, இதனால் பாதிப்படையும் ஏனைய அப்பாவி அகதிக் கோரிக்கையாளர்களின் துயர நிலையை இஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லை. கனடிய அரசு கண்டு கொள்ள வேண்டுமென, இப்படி பாதிக்கப்படுகின்ற சமூகங்களிலிருந்து, குறிப்பாக தமிழ் சமூகத்திடமிருந்து, பெரிதாக குரலொலி ஒன்றும் எழுந்ததாகவும் தெரியவில்லை.


எது எப்படியோ, சட்டம் அமுலுக்கு வந்துவிட்டது. நிரந்தர உரிமை பெற்று விட்டோம் என்ற இறுமாப்புடன், கனடா வந்தபோது வழங்கிய அகதிக் கதைகளைப் பற்றி யோசிக்காமல், உல்லாசமாக ஊரெல்லாம் சுற்றிப்பார்த்து வரும் எம்மவர்கள், தங்களுக்கு நிகழக்கூடிய ஆபத்துக்களை ஆராய்ந்து பார்த்து, முன்னெச்சரிக்கையுடன் தங்கள் பயணங்களை மாற்றியமைத்துக் கொள்வது அவசியமானது.

'வருமன் காப்பவனை சாமர்த்தியசாலி, வந்தபின் காக்கலாம் என்பவனெல்லாம் வெறும் ஏமாளி' என்கிறது கம்போடியப் பழமொழி ஒன்று! ●



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

என் வாழ்வின் கைவிளக்குகள்



விளக்கு என்றதும் பொய்யாமொழி அறிமுகம் செய்த பொய்யா விளக்கே முன்னிற்கிறது. தொல்காப்பியர் கொடிநிலை, கந்தழி வள்ளி பற்றிப் பேசியுள்ளார். சூரியன் சந்திரன், நெருப்பு அவை. இப்படியான கண்ணோட்டத்தில் பஞ்சபூதங்களும் அட்டமூர்த்தங்கள் ஆயின. வெளிச்சம் இன்றேல் உலகம் இருண்டு போய்விடும். ஒளிபரப்பும் வெள்ளி வழி வள்ளி வரை கண்டோம். தாசனார் போரொடு விளையும் போரிலாத உலகம் காண விழைந்தார். ஒளிமயமான உலகத்தைத் தன் உள்ளத்திற் கண்டார்.

நெருப்பு ஆரம்பமான கதையை யாவருமறிவர். சிக்கிமுக்கிக் கற்களே நெருப்பின் உற்பத்தி ஸ்தானம். நெருப்பு அழிக்கும் வல்லமை வாய்ந்தது. எம் கல்வி உலகிலே எம்மை வளர்த்தெடுத்த தொட்டில் அக்கினிதான். சமையலில் இருந்து கல்விவரை தீபமே தூண்டா விளக்காயிற்று. கல்வியுலகிலே விளக்குகள் எம்மைப் பிரகாசப்படுத்தின. ஆரம்பமே கைவிளக்குகள்தான். நெய், தேங்காயெண்ணெய் போன்ற தூண்டா விளக்குகளின் துணை கொண்டே கல்வி பெற்றோம். அப்போ மின்விளக்குகளே இல்லை. ஆலயங்களிலே சட்டவிளக்குகள், தூண்டாமணி விளக்குகள் இடம்பெற்றன. வீட்டு மாடங்களிலே விளக்கேற்றப்பட்டது. படிப்புக்கும் கல்விக்கும் விளக்குகள் பெரிதும் உதவின.

இருமகாயுத்தங்கள் வந்தன. ஆனால் இரவில் விளக்கேற்ற முடியாது. ஒளியேற்றும் விளக்குகள் கூரையைக் கிழித்து வெளிச்சம் தரும். எனவே சட்டம் விளக்கு ஏற்றுவதைத் தடை செய்தது. இரவிலே விளக்கேற்ற முடியாது. பகலில் எல்லாம் செய்துவிட வேண்டும். எமது தலைமுறையினரின் வாழ்நிலையது. மின்விளக்கு வருமுன் எண்ணெயில் ஏற்றும் விளக்குகளே உதவின. எம் முன் சந்ததியினர் கல்வியைக் கைவிளக்கின் உதவி கொண்டு நிறைவேற்றினர்.

1911 முதல் உலக யுத்த சமாதான காலம் இன்றும் கொண்டாடப்படுகிறது. 1938 இல் இரண்டாம் மகாயுத்தம். எனவே நாமும் Black out காலத்தவர்கள் J.S.G, S.S.C அரசாங்கப் பரீட்சை காலம். எனவே எம் கல்வியில் கைவிளக்குகள் கல்விக்கு உதவின. பொழுதுபடவே சமையலும் முடிந்துவிடும். வீட்டுக்கு விளக்கேற்றும் கைவிளக்குகளே எம் படிப்புக்கு உதவின. பள்ளி நேரம் போகப் பகல் நேரமே எம் படிப்பு நேரங்கள். எனவே என் சந்ததியினர் Black out காலத்திற் பெரிதும் சிரமப்பட்டுக் கல்வியை மேற்கொண்டனர்.

தேங்காயெண்ணெய், இலுப்பெண்ணெய், லாம்பெண்ணெய் விளக்கேற்றப் பயன்பட்டன. பனை ஓலையாலும், தென்னோலையாலும் வேயப்பட்ட வீட்டின் உட்புறத்திலே விளக்கேற்றி - சாக்காலும் துணியாலும் மறைத்து நம் அன்னையர் நம் கல்விக்கு ஆற்றுப்படுத்தினர் என்றாலும் நம் சந்ததியினர் பகல் பகலாய்ப் படித்துப் பரீட்சையில் சித்தி பெற்ற வரலாற்றையுடையவர்கள் எனலாம். மின்வசதி இருந்தும் நாமதைப் பயன்படுத்தச் சட்டம் தடைபோட்டது. அயரா முயற்சியும், அணையாக் கைவிளக்குகளும் எம் கல்விக்குக் கைகொடுத்தன எனலாம்.

கடந்த கால வரலாற்றை நடந்து வந்த பாதையை ஒருதரம் சிந்தித்துப் பார்ப்போம். இதைவிட ஒரு கெடுதி வேறென்ன வேண்டும். சோறுண்டு, சாப்பிடக் கை இல்லாத நிலை. உள்நாட்டு யுத்தம் என்று வந்து நம் கல்வியைச் சீரழித்தது மட்டுமன்றி மக்களையே அழித்தது. எரிபொருள்கள் மறைக்கப்பட்டன. மாணவரும், பெற்றோரும், ஆசிரியர்களும் பட்ட அவலங்கள் சொல்லுந் தரமன்று. எழுத்தில் அடங்காது.

ஆபிரகாம் லிங்கனும், ஜோர்ஜ் வாஷிங்டனும் தெருவிளக்கிற் படித்ததாக வரலாறு சொல்கிறது. இக்கதி-யொன்று ஈழமண்ணின் வடக்கேயும் கிழக்கேயும் ஏற்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியைத் தொடர முடியவில்லை. வகுப்புகள் இல்லை பலவித குழப்பங்கள், உயிர் இழப்புகள் மனம் நிறைந்த கவலை. பொருளாதார முடை. இந்நிலையிற் தெருவிளக்கிற்கு கூட வசதியில்லை.

ஒரு தலைமுறை பின்சென்றது. இவ்வண்ணம் முதலாம், இரண்டாம் உலக யுத்தத்திலும் பாரதாரமான நிலை பல இழைத்ததும் மாணவர்பட்ட இன்னலை எப்படி எழுதுவது. இரண்டாம் மகாயுத்தத்தால் என் சந்ததி பாதிக்கப்பட்டது. அதைவிடக் கொடூரம் உள்நாட்டுச் சண்டையால் ஏற்பட்டதை வரலாற்றை ஆசிரியர்களே எழுதி வையுங்கள்.

என்னையும் என் பரம்பரையையும் வளர்த்தெடுத்த அந்தக் கைவிளக்குகள் வாழ்க.

எமக்குக் கல்வி ஊட்டிய அந்தக் கைவிளக்குகள் வாழ்க.

(‘ஆழ்கடலான்’ முருகவே பரமநாதன் அவர்கள் கடந்த இரு மாதங்களாக முதியோர் மனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இயலாமையான வேளையிலும் முடியாமையில்லாதவராக வாழ்ந்துவரும் அவரால் எழுதப்பட்ட கட்டுரை இது.)●

மண்ணையும் மனங்களையும் இணைத்த 'குட்டித் தமிழீழ' நட்சத்திர விழா



தாயக நினைவுகளின் சங்கமமாகி, தமிழரின் கலை இன மொழியின் வெளிப்பாடாக அமைந்த 'நட்சத்திர விழா' மார்க்கம் களியாட்டத் திடலில் கடந்த மாதம் 14-15ஆம் திகதிகளில் இடம்பெற்றது. கனடாவில் ஒரு குட்டித் தமிழீழத்தை உருவாக்கி, மண்ணையும் மனங்களையும் இணைத்த இவ்விழாவை வழக்கம்போல கனடியத் தமிழ் வானொலி ஏற்பாடு செய்து அனைவரதும் பாராட்டைப் பெற்றது. தமிழரின் குடிஸ், மாட்டு வண்டிஸ், கிணறு, தோட்டம், வளர்ப்புப் பிராணிகள், பறவைகள் மற்றும் சுளகு, பெட்டி, கடகம் போன்றவை நட்சத்திர விழாவின் உச்சங்கள். தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள் விழாவின் விறுவிறுப்புகள். கலை-இசை நிகழ்ச்சிகள் வழக்கம்போல. 'அடாது மழை பெய்தாலும் விடாது விழா நடக்கும்' என்பதை இவ்வருட விழா நிரூபித்தது. (ஒளிப்படங்கள்: நினைவுகள்.கொம்)



தமிழீழம் குரும்பசிட்டியில் நடைபெற்ற ஜேர்மன் 'வெற்றிமணி' ஆசிரியரின் மணி விழா




1994ஆம் ஆண்டிலிருந்து புத்துயிர் பெற்று மீண்டும் ஜேர்மனியிலிருந்து வெளிவருகின்ற 'வெற்றிமணி' பத்திரிகை ஆசிரியர் மு.க.ச. சிவகுமாரனின் அறுபது வயது பூர்த்தி மணி விழா, அவரது பிறந்தகமான தமிழீழம் குரும்பசிட்டியில் கடந்த மாதம் 3ஆம் திகதி சிறப்பாக நிகழ்ந்தேறியது. வெற்றிமணியின் ஸ்தாபக ஆசிரியரான இவரது தந்தையார் மு.க.சுப்பிரமணியம் பதினொரு ஆண்டுகள் அதிபராகவிருந்த பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்தில் விழா இடம்பெற்றது சிறப்புக்குரியது. இடம்பெயர்வு காரணத்தால் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கு நடைபெற்ற முதலாவது விழாவாக இது அமைந்தது. 'திக்குத் தெரியாத காட்டில், தேடித் தேடி அலைந்தேனே' என்ற பாடல் வரிகளை நினைவூட்டுவதாக அந்த இடம் காட்சியளித்தது. பாடசாலை மண்டபம் வானம் பார்த்த நிலையிலிருந்ததால், பண்டைய முறைப்படி பந்தல் போட்டு ஊர்சுடி மணிவிழா எடுத்து மகிழ்ந்தனர். 'சுரையில்லா மண்டபமாக இருந்தாலும், உங்கள் உரை கேட்க ஆசைகொண்டேன்' என்று மணிவிழா நாயகன் சிவகுமாரன் தமது

பதிலுரையில் குறிப்பிட்டது கூடியிருந்தோர் நெஞ்சைத் தொட்டு பிசைந்தது. திருமதி மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற மணி விழாவில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, வலய கல்விப் பணிப்பாளர் ஆ. இராஜேந்திரன், பிரதேச செயலர் எஸ். முரளிதரன் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து உரையாற்றினர். தெல்லிப்பளை தர்க்கை அம்மன் ஆலய தலைவரும், ஸ்கந்தா கல்லூரி அதிபருமான ஆறு. திருமுருகன் ஆசியுரை வழங்க, திருமதி ரதி சந்திரநாதன் மணி விழா மலரை வெளியிட்டு வைத்தார். மதிப்பீட்டுரையை கலாநிதி அ. சண்முகதாஸ் நிகழ்த்தினார். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மணி விழா நினைவாக திரு. சிவகுமாரனால் 'பொன்னும் மணியும்' என்ற நூல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 'வெற்றிமணி' சஞ்சிகை வடிவில் 1950ஆம் ஆண்டு சிவகுமாரனின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்டு 1979 வரை வெளிவந்தது. இதனை சிவகுமாரன் மீண்டும் பத்திரிகை வடிவில் 1994ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வருகின்றார்.



கனடியத் தமிழர் தேசிய அவை நடத்திய கறுப்பு ஜூலை 29வது ஆண்டு நினைவு நிகழ்வு



1983 ஜூலை மாதத்தில் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுக் கவிழ்த்துவிட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் 29வது ஆண்டு 'கறுப்பு ஜூலை' நிகழ்வு கடந்த மாதம் 22ஆம் திகதி கனடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில், ஸ்காப்பரோ நகர சபையின் அல்பர்ட் காம்பல் அரங்கில் நடைபெற்றது. 'தேசத்தின் வேர்கள்'களுக்கான மலர் வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் கனடிய அரசியல்வாதிகள், சமூகப் பிரதிநிதிகள், இளையோர் உறுப்பினர்கள் ஆகியோரின் உரைகளுடன் பல எழுச்சிக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.



ஒளிப்படங்கள்: 'செய்தி.கொம்' - குணா





செல்வா வெற்றிவேல்

Homelife/Future Realty பத்தாண்டு பூர்த்தி Sick Kids மருத்துவமனைக்கு 11,221 டாலர்



செல்வா வெற்றிவேலுவின் HomeLife/Future Realty Inc. நிறுவன பத்தாண்டு பூர்த்தி வைபவம் 'பாபிகியு' விருந்துடன் இணைந்த வெளியரங்க நிகழ்வாக, மார்க்கத்தில் அமைந்துள்ள அதன் அலுவலக முன்றலில் கடந்த மாதம் பத்தாம் திகதி இடம்பெற்றது. மேற்படி நிறுவனத்தின் முகவர்களாகக் கடமையாற்றும் 240 வரையானோர் உற்சாகமாக இதில் பங்குபற்றி வெற்றி நிகழ்வாக்கினர். 'ஹோம்லைப்' தலைமை அதிபர் அன்ட்ரூ சிமர்மன் தமது மனைவி பிள்ளைகள் சேர நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். பத்தாவது ஆண்டு பூர்த்தி

நிறைவின் சிறப்பம்சமாக Sick Kids மருத்துவமனைக்கு மேற்படி நிறுவன முகவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் இணைந்து வழங்கிய 11,221 டாலர் 65 சதத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. செல்வா வெற்றிவேலுவின் மேற்படி வீடு விற்பனை நிறுவனம், HomeLife நிறுவனத் - தில் ஆறாவது இடத்தில் முன்னணி வகிக்கின்றது. செல்வா வெற்றிவேல் கடந்த பதினைந்தாண்டுகளாக ஆற்றி வருகின்ற தன்னார்வச் சேவைக்காக ஒன்றாயியோ அரசு கடந்த ஐன் மாதம் விருது வழங்கிக் கௌரவித்தது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.



ஒரு நூலியல் தேடல்

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அஹிம்சைப் போராட்ட வடிவத்திலிருந்து ஆயுதப் போராட்ட வடிவம் பெற்ற எண்பதுகளின் பின்னரைப்

பகுதிகளிலிருந்து வெளிவந்த ஈழத்துத் தமிழ் நூல்களில் பெரும்பாலான ஆக்க இலக்கிய வடிவங்கள் விடுதலைப் போராட்டத்தின் பாதிப்பைப் படிப்படியாக உள்வாங்கிய வண்ணம் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் ஈழ இலக்கியங்கள் ஈழத்தின் தமிழ்மக்கள் தம் மரணத்துள் வாழ்ந்த வாழ்வையும், போர் தின்ற அந்தச் சனங்களின் கதைகளையும் விரம்செறிந்த விடுதலைப் போர்ப்பரணிகளையும் பாசாங்கு ஏதுமற்ற தூய இலக்கிய வடிவங்களாக்கின. இந்தச் சூழ்நிலையே ஏராளமான இலக்கியவாதிகளை கிராமங்களிலும், நகரங்களிலும், புகலிடங்களிலும், போராளிகளிடையேயும் உருவாக்கியது.

இந்நிலைமையே ஈழத்தமிழரின் படைப்புகளை போராட்ட இலக்கியங்களாக உலகளாவிய ரீதியில் தமிழியல் ஆய்வாளர்கள் மத்தியில் கொண்டுவந்தன. இதன் ஒரு பரிமாணமாகப் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்களும் முகிழ்ந்து மணம் பரப்பத் தொடங்கின.

இந்நிலையில் உலகத்தமிழர்களால் ஜீரணித்துக் கொள்ளமுடியாத வகையில் மே 2009இன் முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்துமுடிந்தது. இது ஈழத்தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை சடுதியான முடிவுக்குக் கொண்டுவந்தது. தமிழீழக் கனவுகளுடன் நீண்டகாலம் உயிரைக் கொடுத்து, வாழ்ந்த ஒரு இனம் ஒன்றுமே இல்லாத ஒரு வெற்றுணர்வுக்குத் தள்ளப்பட்டது. எளிதில் இயல்புவாழ்வுக்குத் திரும்பமுடியாதவாறு அன்றாட வாழ்வாதாரங்கள் செயற்கையாகக் கடினமாக்கப்பட்டன. சுதந்திரமான சிந்தனை என்பது இயல்பு வாழ்வுக்குத் திரும்பாத வரையில் சாத்தியமாகப் போவதில்லை என்ற நிலையில் தமது உணர்வுகளையும் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் மௌனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் அவலத்தில் முடிவுக்கு வந்த எமது ஆயுதப் போராட்டத்தின் ஆவணப்பதிவுகளும், இலக்கியப்பதிவுகளும், பின்னடைவின் பின்பான வாழ்வு பற்றிய இலக்கியப் பார்வைகளும் எமது மக்களின் வாழ்வில் மூன்றாண்டுகள் கடந்த நிலையில் எவ்வகையில் வெளிவந்திருக்கின்றன என்பதை பதிவுசெய்யும் முதலாவது கட்டுரையாக எனது கட்டுரை அமைகின்றது. தொடர்ந்து வெளிவரவுள்ளதும், வெளிவந்தும் என் கரங்களை எட்டாததுமான படைப்புகள் பற்றி எதிர்காலத்தில் பதிவுசெய்யப்படலாம் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரை விரிகின்றது. முக்கிய பதிவுகள் எவையாவது இக்கட்டுரையில் தவறவிடப்பட்டு இருப்பின் அதுபற்றி அறியவும் விரும்புகின்றேன்.

முதலில் முள்ளிவாய்க்கால் அவலங்களின் அதிர்ச்சியில் நாடிஒதுங்கியிருந்த எமது ஈழத்துக் கவிஞர்களின் உணர்வின்



என். செல்வராசா (நூலகவியலாளர்)

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் எழுந்த குரல்கள்

வெளிப்பாடுகள் முதலில் ஒளிக்கீறாக வெளிவந்த காலகட்டம் டிசம்பர் 2009 என்று கொள்ளலாம்.

வ.ஐ.ச. ஜெயபாலனும், தமிழ்நதியும் இவ்வகையில் முதன்மையானவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். வ.ஐ.ச.ஜெயபாலனின் தோற்றுப் போனவர்களின் பாடல் என்ற கவிதைத் தொகுதி சென்னை, ஆழி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. உலக இன மரபில் தமிழின அழித்தொழிப்பின் உச்சபட்ச நாட்களில் ஜனனித்த இக்கவிதைகள் அதே ரத்தவாடையோடும், நிணவீச்சத்தோடும் நிழலாடுகின்றன. இக்கவிதைத்தொகுப்பு மூன்று உட்பிரிவுகளைக் கொண்டமைந்துள்ளது.

2002-2009 காலகட்டத்தில் எழுதப்பட்ட தோற்றுப்போனவர்களின் இன்றைய பாடல்கள் பகுதி ஒன்றிலும், ஈழத் தமிழ் மக்களின் முன்னைய பெரும் தோல்விகளின்போது தான் எழுதிய கவிதைகளில் சில இரண்டாவது பகுதியிலும், ஜெயபாலனின் இசைப்பாடல்கள் மூன்றாவது பகுதியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு யுத்தத்தின் தோல்வின்போதும் இனி முடிந்ததென்று சொல்லப்பட்ட மக்களின் போராட்டம் புதிய தளத்தில் புதிய பின்னணியில் மீண்டும் உக்கிரம் கொண்டதையே இத்தொகுப்பினை வாசிப்போரின் மனம்கொள்ளும். மொழியில் திளைத்து, மண்ணில் வேரோடி, ஐரிகைக் கனவுகளில் சஞ்சரித்த கவிஞனை போர்க்கமுகு கொத்தித் துரத்துகின்றது. நாடோடியாய் திரிந்து யுத்தகாலத்திற்குள் வாழ்ந்த தமிழ்ப்புலவன் அற்றும் கண்ணீர் இக்கவிதைகளில் அறத் தீயாய் எரிகின்றது.

அடுத்ததாக தமிழ்நதியின் இரவுகளில் பொழியும் துயர்பனி என்ற கவிதைத் தொகுதி, சென்னை ஆழி பதிப்பகத்துடன் இணைந்து பனிக்குடம் வெளியீட்டாளர்களின் கூட்டுப் பதிப்பாக டிசம்பர் 2009இல் வெளிவந்தது. ஈழத்துப் பின்புல வாழ்வியல் அழுத்தங்களைக் கவியாக்குவதில் தனக்கான தனித்தன்மைகளைப் பேணிவருபவர் தமிழ்நதி. தன்னைத்தானே தேடிக்கண்டுபிடித்து வாழ்வுக்கான அர்த்தம் கற்பித்து வாழத் துடிக்கும் ஜீவனின் சொல்லோவியங்களாகவே இவரது கவிதைகள் அமைகின்றன.

பெண்சார் அனுபவங்களின் திமிறலும் நிமிறலும் காலத்தின் முன்னோக்கிய நகர்வுக்கான சமிக்ஞைகளாகவும் இவரது படைப்பனுபவம் விரிகின்றது. விடுதலைக்கான போரில் உயிர்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் இத்தொகுதியை சமர்ப்பணம் செய்துள்ளார். இதன்மூலம் இவரது நோக்கும் போக்கும் கவியுணர்ந்தும் தாக்கமும் எவ்வாறு மையங்கொள்ளும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நூலின் முன்னடையில்- இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான முக்கிய ஒளிப்பட

ஆவணமொன்றின் காட்சி இடம்பெற்றுள்ளது. கவிதை வரிசையில் ஈழத்தமிழரின் போராட்டத் தோல்வியின் வடுக்களைச் சமந்ததாக நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜூலை 2010இல் வெளிவந்த தீபச்செல்வனின் பாழ் நகரத்தின் பொழுது என்ற கவிதைத் தொகுதி அமைந்துள்ளது. பாலேந்திரன் பிரதீபன் என்ற தீபச்செல்வன், இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படுபவர்.

பல பத்தாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்டபின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக்கவிதைகள் பேசுகின்றன. ஒரு நாள்வழிக் குறிப்பின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைகள் நிகழ்கால அவலம் பற்றிய மனச் சான்றின் வடுக்களாகின்றன. தீபச்செல்வன் கிளி-நொச்சி-இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

இதே காலப்பகுதியில் ஈதேனின் பாம்புகள் என்ற தலைப்புடன் றஷ்மி எழுதிய கவிதைகளின் தொகுப்பும் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது. சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக்குரல் ற்மியினுடையது. காவுகொள்ளப்பட்ட வாழ்வைச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஓலத்தையும் கையறுநிலையின் புலம்பலையும் மீறி மனித இருப்புக்கான

சினமும் இருப்பின்மையின் சீற்றமும் வெளிப்படுகின்றன. ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் பழிவாங்கல் ற்மியின் கவிதைகளில் கொடுக்க காட்சிகளாகவும் வன்முறைச் சொற்களாகவும் பதிவாகின்றன. பனி வாளால் கீறப்பட்ட மென்மையான இதயத்தின் வடுக்கள் இந்தக் கவிதைகள்.

காலச்சுவடு பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடு சபாபதி உதயணன், சித்தாந்தன் என்ற புனைபெயரில் எழுதிய துரத்தும் நிழல்களின் யுகம் என்ற கவிதைத் தொகுப்பாகும். முன்னைய இரு நூல்களையும் தொடர்ந்து ஜூலை 2010 இலேயே இதுவும் வெளியாகியது. போருக்கும் தோல்விக்கும் முன்னும் பின்னுமான ஈழப் பின்புலத்திலிருந்து வெளிப்படும் இந்தக் குரல் துயர் நிரம்பியது. தனிமை நிரம்பியது. தனிமையில் துயரப்படும் எல்லாரையும் அல்லது துயரங்களால்

தனிமைப்படும் எல்லாரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது. காற்றுவெளியில் அர்த்தமற்று நிராதரவாய் அலையும் மனிதர்களின் குரலை இந்தக் கவிதைகள் நிரந்தரப்படுத்துகின்றன. இவை நிகழ்காலத்தின் காயங்கள் - நாளையின் எச்சரிக்கை வடுக்கள். யாழ்ப்பாணம்-கோண்டாவிலில் 1977இல் பிறந்த சபாபதி உதயணன் 90களின் பிற்பகுதிகளில் எழுத்துத்துறையில் ஈடுபட்டவர். ஆசிரியராகப் பணியாற்றும் இவரின் முதலாவது கவிதைத் தொகுதி 2000ஆம் ஆண்டில் காலத்தின் புன்னகை என்ற பெயரில் வெளிவந்தது.●

அடுத்த இதழிலும் வரும்.

பா(f)ன்ஸி
பூக்கடை



பூஜைக்
களஞ்சியம்

புதிய இடத்தில் புதுப் பொலிவுடன்..!

இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மலர் மாலைகள், மற்றும் அனைத்துப் பூக்களையும் பூஜைப் பொருட்களையும் ஒரே இடத்தில் பெறுலாம். சமய சம்பந்தமான சிலைகள், செம்பு விளக்குகள், பூஜை மணிகள் மற்றும் வீடுகளுக்கான பூஜை அறைகள் கிடைக்கும்.

மரணச் சடங்கு மலர் வளையங்கள், பூக்கள் அலங்காரம், பேழைகளுக்கான வாசனைத் திரவியங்கள், கணினியில் அச்சடிக்கப்பட்ட அஞ்சலிச் செய்தி றிபன்கள் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து இயற்கையான பூக்களை இறக்குமதி செய்கிறோம். திருமணங்களுக்கும் ஆலயங்களுக்கும் தேவையான விசேட பூக்களை உடனடியாகத் தருவித்து வழங்குகின்றோம்.

நறுமணம் கமழும் மல்லிகை, ரோஸ், சம்பங்கை மருக்கொழுந்து மற்றும் வாடாமல்லிகை மாலைகளில் நாம் கைதேர்ந்தவர்கள்.

தொடர்புகளுக்கு வரதன்
5633 Finch Ave. E., Unit: 6 Scarborough
416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com

பெற்ற தாயும் பிறந்த தமிழீழமும் நற்றவ வானில் நனி சிறந்தோங்க
 அகமகிழ்வுடன் வாழ்த்துக் கூறுகிறோம்!
 அவனியில் ஆயிரம் பௌர்ணமி கண்ட
 அன்பான அம்மாவுக்கு அகவை 90



திருமதி செல்லம்மா சின்னத்துரை

தமிழீழத்தின் இதயபூமியாக அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் திருவும் செல்வமும் நிறைந்த திருநெல்வேலிப் பதியில் பிறந்து கடந்த இருபது வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்ற எங்கள் அம்மா ஆடித் திங்கள் மூலத் திருநாளில் அகவை 90 பூர்த்தி கண்டுள்ளார்.

திருநெல்வேலி காயாரோகண சிவன் - அம்மனை மூலதெய்வமாகவும் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையாரைக் குலதெய்வமாகவும் நல்லூர்க் கந்தனை நித்திய வழிபாட்டுத் தெய்வமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்ற எங்கள் அம்மா, சமய அனுட்டானங்களையும் விரதங்களையும் முறைப்படி பேணி வரும் தூய சைவத்தாய்.

முதுமை சுமக்கும் நோய்க்காக வைத்தியசாலையில் தங்கியிருந்து நீண்ட சிகிச்சை பெற்று வருகின்ற எங்கள் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பிய உறவினர்கள் நண்பர்களுக்கும் மற்றும் கனடிய கவர்னர் ஜெனரல், கனடியப் பிரதமர் ஒன்ராறியோ மாகாண முதல்வர், ஒன்ராறியோ லெப்டினன்ட் ஜெனரல் ரொறன்ரோ மத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாகாணசபை உறுப்பினர், ரொறன்ரோ மேயர் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் ஆகியோருக்கும் அம்மாவின் குடும்பத்தினரோடு இணைந்து 'தமிழர் தகவல்' வெளியீட்டகம் தனது நன்றிகளைக் தெரிவிக்கிறது.

416 920 9250



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

www.computek.edu

We provide assistance for Second Career funded Applicants. EI receiving /received, Maternity benefits received, WSIB, Ontario Works clients & New Immigrants welcome



SECOND CAREER

You maybe eligible
upto \$28,000 to pay for:

Living Expenses
Transportation
ChildCare
Books
Tuition and other

Diploma Programs

- ▶ Early Childcare Asst (ECA)
- ▶ Personal Support Worker (PSW)
- ▶ Medical Office Admin (MOA)
- ▶ Computerized Accounting
- ▶ Business Administration
- ▶ Application Development
- ▶ Network Engineering
- ▶ Enterprise Network Engineering

Markham Campus
Markham / Steeles

905.471.3344

Scarborough Campus
Kennedy / Sheppard


416.321.9911

Toronto Campus
Kennedy / Eglinton

416.285.9941

Not all the courses are available at all the locations

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் இறுதியாத்தீரையை முறையாகவும்,
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



- மரண அறிவித்தல்கள் வீடமலிருந்த படியே விரும்பிய ஊடகங்கள் ஊடாக அறிவித்தல்களை வெளியிடவும்
- சமய சம்பந்தமான கிரியைகள் செய்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்
- பூ அலங்காரங்கள், மாலைகள், பூப்பந்தல்களின் தெரிவுக்கும்
- விரும்பிய, பொருத்தமான Casket (மரணப்பேழை)களை பெற்றுக்கொள்ளவும்

- இணையத்தளத்தினூடாக நேரடி ஒளிபரப்புச் சேவையை பெற்றுக்கொள்ளவும்
- Slideshow உருவாக்கம் செய்யவும்
- உங்கள் கலாசார, பண்பாட்டு முறைப்படியே இறுதிச்சடங்குகளை ஒழுங்குசெய்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்
- உலகின் எப்பாகத்திலிருந்தும், எப்பாகத்திலும் Wreath (மலர்வளையம்) வைப்பதற்கான சேவையை பெற்றுக்கொள்ளவும்

MARANAM.COM

HEAVEN CARES

ADVISING FAMILIES ON YOUR LOVED ONE'S FINAL JOURNEY
www.maranam.com, E-Mail: info@maranam.com

Working With

*Chapel
Ridge*

FUNERAL HOME INC.

PROVIDING PEACEFUL FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1



Call: **Vilosan Sivatharman** B.Eng
Funeral Counsellor

416-431-3600 Ext:1



Call: **Christeen Seevaratnam**
Funeral Counsellor

416-431-3600 Ext:2

உச்சத்துக்குத் தெரியும்,
தம்பிக்கலையுடனான சூர்யான சேவைகள்..



On high with your thoughts
PRO MAR Ltd



- Corporate Awards
- Promotional Products
- Laser Engraving
- Pad Printing
- Silk Screening

Vivek Subra
Director

B:416- 291 2344
D:416- 898 4846
promarawards@gmail.com

www.promarawards.com 416-291 2344
585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Put your logo on anything!

One stop for all your promotional needs.

PRO MAR Ltd.
416 898 4846
vivekpromar@gmail.com



வாங்குவதும் விற்பதும் சுலபமே ஆனால்..
தெள்வான தெர்வே உங்கள் வெற்றிப்படி.

Why think so long...?



Vivek Subramaniam
Sales Representative
416-898 4846

- ▶ Free market evaluation
- ▶ Professional advice on selling your home for more
- ▶ State of the art marketing idea
- ▶ Flexible commission
- ▶ Friendly service producing excellent results
- ▶ List through me to have your property sold in a few days

Mortgages & loans arrangements




Homelife/Future
Realty Inc. Brokerage

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8
Bus: 905 201 9977, Fax: 905 201 9229
Independently Owned and Operated

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள் இல்லங்களை மாளிகையாக்கிட

அழையுங்கள் கேதா

தமது சிறப்பான சேவையினால் தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்

யூரோ கிண்ண போட்டியின் சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். யூரோ கிண்ண போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஹென்றி டியூலானி கிண்ணம் வழங்கப்படும். இவர்தான் 'யூபா'வை தோற்றுவித்து அதன் முதல் செயலாளராக இருந்து யூரோ கிண்ண கால்பந்து போட்டி நடைபெற முக்கிய காரணமாக இருந்தவர்.

யூரோ கிண்ண போட்டியில் இதுவரை எந்த அணியும் தொடர்ச்சியாக இரு முறை கிண்ணத்தை வென்றது இல்லை. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் இந்த முறை கிண்ணத்தை வென்றதும் ஒரு சாதனைதான். 1960ம் ஆண்டு சாம்பியன் சோவியத் யூனியன் 1964ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோல்வியுற்றது. 1972ம் ஆண்டு சாம்பியன் மேற்கு ஜேர்மனி 1976ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் செக்கஸ்லோவாகியாவிடம் தோல்வியுற்றது.

இகெர் கேசிலாஸ், செர்ஜியோ ரமோஸ், ஆன்ட்ரஸ் இனியஸ்டா, சேவி ஹெர்னாண்டஸ், பெப்ரிகாஸ், டேவிட் சில்வா, பெர்னானடோ டாரரஸ், சேபி அலான்சோ ஆகியோர் 2008ம் ஆண்டு கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணியில் இடம் பிடித்திருந்தனர்.

யூரோவில் ஸ்பெயின் அணி கிண்ணத்தை வென்றதால் தொடர்ச்சியாக இருமுறை கிண்ணத்தை வென்ற பெருமையைத்தான் வீரர்கள் பெறுவர். இதற்கு முன் மேற்கு ஜேர்மனியின் ரைனர் போக்ஹாப் 1972,1980 போட்டிகளில் இரு முறை கிண்ணத்தை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தொடர்ச்சியாக இருமுறை வென்றது இல்லை. இதற்கு முன் 13 வீரர்கள் இரு முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளனர்.

இதற்கு முன்பு ஜேர்மனி 1972ம் ஆண்டு யூரோ கிண்ணத்தையும், 1974ம் ஆண்டு உலக கிண்ணத்தையும் வென்றுள்ளது. பின்னர் 1998ல் உலக கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் 2000ம் ஆண்டில் ஐரோப்பிய கிண்ணத்தை கைப்பற்றியது.

தொடர்ந்து 2008ல் ஸ்பெயின் ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது. பின்னர் 2010ல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. தொடர்ச்சியாக மூன்று முறை யூரோ கிண்ணம், உலகக் கிண்ணம் என்று எந்த அணியும் வென்றது இல்லை.



எஸ். கணேஷ்

யூரோ கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் தகவல்கள்

யூரோவில் இதற்குமுன் 5 இறுதி ஆட்டங்களில் வெற்றி தோல்வி கூடுதல் நேரத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த யூரோ கிண்ண இறுதி ஆட்டத்தில் ஒரே ஒரு முறைதான் டைபிரேக்கர் முறையில் சாம்பியன் அணி தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1976ம் ஆண்டு மேற்கு ஜேர்மனி-செக்கோஸ்லோவாகியா அணிகள் மோதிய இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

பின்னர் டைபிரேக்கரில் 5-3 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவாகியா கிண்ணத்தை வென்றது. 1960ம் ஆண்டு கிண்ணம் தொடங்கியது முதல், இறுதிப் போட்டியில் பெரும்பாலும் ஒரு கோல் வித்தியாசத்தில்தான் 7 அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 2004ல் கிரீஸ் 1-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணியையும், 2008ம் ஆண்டு ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி அணியையும் வீழ்த்தின. டென்மார்க் (1992), நெதர்லாந்து (1988), பிரான்ஸ் (1984), இத்தாலி (1968) ஆகிய அணிகள் இரு கோல்கள் வித்தியாசத்தில் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. 1972ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் சோவியத் யூனியன் அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் மூன்று கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே அணி ஜேர்மனிதான். ஒரே பிரிவைச் சேர்ந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இது 4வது முறை ஆகும். இதற்கு முன்பு 1988ல் நெதர்லாந்து-ரஷ்யா, 1996ல் மேற்கு ஜேர்மனி - செக் குடியரசு, 2004ல் கிரீஸ்-போர்த்துக்கல் அணிகள் ஒரே பிரிவிலிருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

யூரோ கிண்ண இறுதி ஆட்டத்தில் இதுவரை 36 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 14 முதல் பாதியிலும் 19 இரண்டாவது பாதியிலும் 3 கோல்கள் கூடுதல் நேரத்திலும் அடிக்கப்பட்டுள்ளன. இறுதி ஆட்டத்தில் அதிவேக கோல் அடித்த பெருமைக்குரியவர் ஸ்பெயின் வீரர் ஜீசஸ் பரேடா ஆவார்.

1964ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் சோவியத் யூனியனுக்கெதிராக ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் இவர் கோல் அடித்து அசத்தினார். அடுத்த 2வது நிமிடத்தில் சோவியத் யூனியன் வீரர் கல்ம்ஷியான் குவேனோவ் பதில் கோல் திருப்பினார். யூரோ வரலாற்றில் அதிகவேகமாக அடிக்கப்பட்ட 2வது கோல் இது.

யூரோ கிண்ண இறுதி ஆட்டத்தில் கோல்கீப்பர்கள் அணித்தலைவராக இருக்கும் அணிகள் மோதும் முதல் இறுதி ஆட்டம் இது. ஜியான்லுகி பப்பன் (இத்தாலி), இகெர் கேசிலாஸ் (ஸ்பெயின்) அணித்தலைவராக இருக்கின்றனர்.

1934ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜியான்பியாரோ காம்பி (இத்தாலி), பிளானிகா (செக்கோஸ்லோவாகியா) தங்கள் அணிகளுக்கு அணித்தலைவர்களாக இருந்துள்ளனர்.

கீவ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி கிண்ணத்தை கைப்பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் வின்சென்ட் டெல்போஸ்க் யூரோ கிண்ணம், உலகக் கிண்ணம் மீண்டும் யூரோ கிண்ணம் வென்ற அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் என்ற பெருமையை பெறும் முதல் பயிற்சியாளர் ஆவார்.●

Get more from your home by paying less each month



You're richer than you think.®

Ragavan (Raga) Ramanathan AMP
Mortgage Development Manager
Platinum Performer

Tel: 416.579.7533

Fax: 416.352.1464

Email: ragavan.ramanathan@scotiabank.com



Tamil Mirror தமிழ் மிர்ர்

ENGLISH SHORT STORY CONTEST



Entries must be received by 11:59 p.m., Friday, September 10, 2012

-For Tamils around the World-

Attention Tamil English Writers! Do you have a good story to tell? If you do, here is the opportunity to take part in this prestigious writing contest that offers you a chance to tell that story to readers across the World.

The contest, which is in its First year, is open to all Tamils around the World, aged 19 and older.

Five Prizes



- ✂ The winner of the contest will receive a grand prize of \$500.00, plus creative writing book from CHAPTERS Book store.
- ✂ The second-place winner will receive a prize of \$300.00
- ✂ The third-place winner will receive \$200.00
- ✂ The fourth-place winner will receive \$ 150.00
- ✂ And the fifth-place winner will receive \$ 100.00

Mail or email your submission to:

Short Story Contest, Tamil Mirror

3364 Keele Street

PO BOX 50513

Toronto, On, M3J 3L0. Canada

E mail: tamilmirror2011@gmail.com



• NO ENTRY FEE REQUIRED

For more info: Please visit www.thetamilmirror.com or www.tamilmirrorcanada.blogspot.com

தமிழர் தகவல் இதழ்களைத் தபாலிலும் பெறலாம்

தமிழர் தகவல் மாத இதழ்களையும் பெப்ரவரி மாதத்தில் வெளிவரும் ஆண்டு மலரையும் தபாலில் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பெற விரும்புவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்தில் தங்கள் தொலைபேசி இலக்கத்தையும் பெயரையும் பதிவு செய்தால் தாமதமின்றித் தொடர்பு கொள்ளப்படும். அல்லது tamilinfo@sympatico.ca என்ற மின்னஞ்சலுக்கு விபரங்களை அனுப்பலாம்.

416.920.9250



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax

Small Business Income Tax

Computerized Returns



S.Ganthy

B.A. Sriianka
Enrollment Officer

416. 841. 1866

416. 955. 9303

E.mail: ganthiy@rogers.com

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

35 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

**416-412-3838
416-836-5825**



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

67

இந்த இதழின் வெள்ளிப்பணத் தொடரில் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உச்ச நிலையாகிய உலகமய மாக்கப்பட்ட பொருளாதார சூழலில் இளைய சமுதாயத்தினரின் வேலையில்லாப் பிரச்சனை (youth unemployment) உலகளாவிய நிலையிலும் கனடாவில் இதன் தாக்கமும் பற்றிய ஒரு பார்வையாக அமைகின்றது.

இன்று உலகம் முழுவதும் ஏறத்தாள 75 மில்லியன் இளையோர் வேலையற்று இருக்கின்றார்கள் என சர்வதேச தொழில் நிறுவனத்தின் அறிக்கை (International Labour Organization Report) கூறுகின்றது. இவற்றில் மிகவும் மோசமான நிலையில் காணப்படும் பிரதேசங்களாக தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வட ஆபிரிக்க நாடுகளை குறிப்பிட்டு இருக்கின்றது.

இளையோர் என்று குறிப்பிடும் இவர்களின் வயது எல்லை 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களை குறிப்பிடுகின்றது. எல்லா நாடுகளும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் இல்லாதபோதும் இன்றைய பொருளாதார ஒழுங்கு முறையில் எல்லா நாடுகளும் ஏனைய ஒவ்வொரு நாட்டின் பிரச்சனையில் கரிசனை கொண்டால்தான் எல்லோருக்கும் சாதகமான முறையில் சர்வதேச வர்த்தகத்தினை ஏற்படுத்த முடியும் என்கின்ற நோக்கில்தான் பொருளியல் இயங்குநிலை காணப்படுவதால், இதனை நாமும் அறிந்து கொள்வது பயன்தரும் விடயமாக இருக்கும்.

கனடாவில் இளையோர்களுக்கான வேலையின்மை 15 சதவீதமாக உள்ளது. இது கனடாவின் சராசரி வேலையற்றோர்களின் விகிதாசாரத்தில் (7.2%) ஒரு மடங்கு அதிகமாக உள்ளது. ஸ்பெயின், கிறீஸ் போன்ற நாடுகளில் இது 50% த்தினை எட்டியிருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது கனடாவின் நிலை மகிழ்வதற்குரிய விடயமாக இருந்தாலும் இதனைப்பற்றி சற்று உள்நோக்கி பார்ப்பது ஆரோக்கியமான விடயமாக அமையும்.

இதற்கான காரணங்களில் முதலாவதாக சொல்லப்படுவது உலக பொருளாதார வளர்ச்சியின் மந்தமான போக்கு ஆகும். இரண்டாவதாக கூறப்படுவது தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தும் துறைகளில் மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர்வது குறைவாக உள்ளது. உதாரணமாக கனடாவில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகத்திலும் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களில் ஏறத்தாழ 18-சதவீதத்தினர் மாஸிட்வியல் சமூகவியல் கற்கை நெறியினை விரும்பி கற்பதாகவும் ஆனால் அது இவ்வளவு விகிதாசாரத்தில். வேலைவாய்ப்புகள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என புள்ளிவிபரங்கள் கோடிட்டு காட்டுகின்றன. 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு அல்லது அதற்குமுன்பு பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் தொகை 2007ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 7.4 சதவிகிதமாக இருக்கின்றது. ஆனால் இது 1990-1993ம் ஆண்டுகாலப்பகுதியில் 19.9 சதவிகிதமாக இருந்திருக்கின்றது. ஒப்பீட்டு ரீதியில் இது மகிழ்வை தந்தாலும் இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.

தேர்ச்சி பெற்ற தொழில் வல்லுனர்கள் (Skilled workers or professionals) என்கின்ற அடிப்படையில் ஏறத்தாழ 100,000 பேர் வருடாவருடம் குடிவரவாளர்களாக வந்து தொழில் பெறக்கூடிய ஒருநாட்டில் 15 சதவீத இளையோர் வேலையற்று இருப்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட விடயமாக இருக்கின்றது.

இத்தகைய இளையோரின் பிரச்சனை ஏற்படுத்தப் போகும் தாக்கமாக முதலாவதாக இளையோர் தங்கள் தொழில் அனுபவத்தினைப் பெறுவதற்கான கால எல்லை பின்தள்ளிப் போடப்படுகின்றது. இதன் மூலம் அவர்கள் சொத்துக்கள் சேர்ப்பது, வீடுவாங்குவது, திருமண வாழ்க்கையை ஆரம்பிப்பது போன்ற விடயங்களும் பின்தள்ளப்படுவதாக சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுமாதிரிமல்ல நீண்டகாலத்தில் இது தொடரும் போது சமூகங்களில் குற்ற செயல்கள் அதிகரிப்பதற்கான காரணியாகவும் இது இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் பார்க்கும்போது மொத்த தேசிய உற்பத்தியில் இளையோரின் பங்களிப்பு குறைவடையும் போது அதன் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக பொருளியல் ஆய்வாளர்களின் கரிசனையாக உள்ளது.●

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

**Grocery &
Vegetables**
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

TAMILSYELLOWPAGES.COM

பிறந்த நாள் முதல்
இறந்த நாள் வரை
உங்கள்
அனைத்துச்
சேவைகளையும்
பூர்த்தி
செய்வதற்கும்

உங்கள்
அன்றாட
வாழ்க்கைக்குத்
தேவையான
தொப்பி முதல்
பாதஅணிவரை
அனைத்துத்
தரமான
பொருட்களை
குறைந்த
விலையிலும்,
துரிதமாகவும்
பெற்றுக்கொள்ள
நீங்கள்
நாடவேண்டிய
வர்த்தக
WEB SITE

Mobile: 416-752-4444
Tel: 416-644-7273
E-mail: tamilyp@gmail.com

**The Children's
Education Trust
of Canada**
offered to the public by
**Children's Education
Funds Inc.**



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா
கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!


Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578
416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139
email

s.kanapathypillai@cefi.ca

குறமகளின் 'மிதுனம்' நாவல் நூல் வெளியீடு



கனடிய மண்ணில் முதன் முதலில் பொன்விழாக் கண்ட எழுத்தாளரான வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்) அவர்களின் 'மிதுனம்' நாவல் நூல் வெளியீட்டு விழா கடந்த மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் ஸ்காப்ரோ சிவிக் சென்டரில் நடைபெற்றது. ஒன்ராறியோ முதுதமிழர் மன்றச் செயலாளரும், எழுத்தாளருமான திரு. சின்னையா சிவநேசன் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். தலைமையுரை, வாழ்த்துரை, விமர்சன உரைகள் என்னும் வழமையான அம்சங்களுடன் அடக்கமான ஒரு நிகழ்வாக நூல் வெளியீடு இடம்பெற்றது. ஆனால், வித்தியாசமான களத்தை மையப்படுத்தி, வித்தியாசமான நடையில் இந்த நாவல் எழுதப்பட்டிருந்ததைப் பலரும் மனம் திறந்து

பாராட்டினர். 'மிதுனம்' என்பது இரட்டை ஆகும். இரு கதைகள், இரு கலாசாரங்கள், இரு நாடுகள் என எப்படியும் கருத்தில் எடுக்கலாம்' என்று தமது நான்முகம் பகுதியில் குறிப்பிட்டுள்ள குறமகள், "கனடா வந்த புதிதில் முதியோர் சங்கங்கள் மூலமும் குடும்பத்தவர் மூலமும் அகலப் பிரயாணம் செய்ததன் மூலமும் பெற்ற சில அனுபவங்கள் வர்ணனையில் சேர்ந்திருக்கின்றன" என்று தமது படையல் பற்றித் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவரது எட்டு நூல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ஆறு தொகுப்பு நூல்களை வெவ்வேறு இழப்புகளின்போது வெளியிட்டுள்ளார். குறமகளுடன் தொடர்பு கொள்வதற்கான முகவரி:

44A, 32nd Street, Etobicoke, Ontario. M8W 3G4.

madd* Campaign 911

குடிபோதை சாரதிகளை நிறுத்துவோம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால், தினமும் சராசரியாக 4 கனேடியர்கள் கொல்லப்படுவதோடு 174 பேர் காயங்களுக்கு உள்ளாகின்றனர்

911 ஐ அழையுங்கள்

ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் ஒரு மரணத்தையோ காயப்படுதலையோ தடுக்கக்கூடும்

madd*
Toronto

தொலைபேசி: 416-924-2666
மின் அஞ்சல் முகவரி: info@madd.ca
இணையம்: maddtoronto.ca



AB LEGAL SERVICES Professional Corporation

Kauvsegan.E
Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5
Tel: 416 290 6200 Fax: 416 290 6201
email: info@ablegalspc.com
www.ablegalspc.com

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புத்தல்
கடை திறப்பு வைபவம்
புன்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@niraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant



2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்


Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

SABESAN'S
Choice




Sabesan's Choice

416 605 1990

தனி மரத்தினாலான நிலம், நிலநிரிப்பு
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்
ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
“விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்”

Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!



3/4 INCH
HARDWOOD
SUPPLIED AND
INSTALLED
\$4.99

Canada should have prosecuted officer of war-crimes complicit SL Navy

In what can turn out to be a move of political significance, one of Sri Lankan Navy's top officer's refugee claim has been rejected by federal officials in Canada, owing to a finding by the Canadian Immigration and Refugee Board (IRB) that the officer, Nadarajah Kuruparan, had been complicit in crimes against humanity and that there was systematic human rights abuses committed against the Tamils in the island by institutions he served in. However, referring to the salient points of this outcome, Rajeev Sreetharan from TAG told TamilNet "Deporting, as opposed to prosecuting Nadarajah Kuruparan for his direct participation in coordinated maritime armed attacks and logistical support to the Sri Lankan Armed Forces' genocidal siege of the Tamil civilian population cornered in Mu'l'livaaykkaal, is incompatible with letter and spirit of what the Geneva Conventions compel."

"Rejection by Canadian federal officials of Sri Lankan Navy cadre Nadarajah Kuruparan's refugee claim on the ground of war crimes complicity in turn triggers Canada's binding international humanitarian law obligations pursuant to its signature and ratification of Additional Protocol II to the Geneva Conventions, effective since November 20, 1990."

"Canada must ensure 'better protection for the victims' of armed conflict. In the age of armed conflict and transnational Diasporas, this includes Tamil victims in Sri Lanka and in Canada's Tamil Diaspora. TAG urges Canadian political and legal institutions to follow up its public criticism of Sri Lanka's human rights violations with investigating and prosecuting Kuruparan under applicable war crimes and human rights law," Mr. Sreetharan added.

The war crimes accused Kuruparan, who was Commodore in the Sri Lankan Navy, had arrived in Canada in August 2009 and had a made claim for refugee status on the basis that "he feared the government, pro-government militias and rebels" reported the website

of the Canadian newspaper National Post.

The National Post further said that the officer, one out of five Tamil officers in the mostly Sinhala navy, and his family had been harassed by the "pro-government Tamil militia" of Karuna.

Nevertheless, his refugee status was denied by the IRB on the allegation that he "had been complicit in the crimes against humanity because he had a long service with the navy, an organization that was known to regularly and systematically commit human rights abuses against the LTTE, the Tamil population and individuals suspected or perceived to be LTTE collaborators or sympathizers."

The 50 page decision compiled by the Canadian Federal Court under Justice John O'Keefe further commented on the 'widespread and systematic' acts of violence committed by the Sri Lankan security forces alluding to "The extensive sources of evidence and the reporting contained therein, including references to tens of thousands of disappearances and the institutionalization of torture".

Speaking to TamilNet, Siva Vimalachandran from the NCCT said "The admittance by Canadian state officials that crimes against humanity and war crimes were committed and the systematic nature behind these atrocities reinforces the need for the diaspora to stay confident in exposing the protracted genocide of the Eezham Tamils."

Likewise a press release of the NCCT dated July 3 stated "The ruling against Kuruparan serves to reinforce the need for Prime Minister Harper to boycott the upcoming Commonwealth meeting to be held in Sri Lanka. Prime Minister Harper promised boycott the 2013 Commonwealth meeting in Sri Lanka unless the country's human rights record improved."

(Courtesy: Tamilnet)

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

647 289 6164




R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Scholarship Plan [RESP]

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •



DR. ILLANGO & ASSOCIATES

Dental Office

பல் சிகிச்சை நிலையம்

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும் எமது சேவை

Dr. M. ILLANGO

B.D.S Dip.Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics

பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D (C) , Oral Surgeon

Dr. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio, Gum Specialist

பல் முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S.

குடும்ப பல் வைத்தியர்

Dr. TEHCHIN HSIEH

D.D.S

குடும்ப பல் வைத்தியர்



Scarborough Office

3852 Finch Ave. E, Units 204, 303

Scarborough ON

416 • 292 • 7004

Moved to new location

Brampton/Mississauga



7920 Hurontario Street, Unit 37

(Hurontario & Steels Ave.)

Brampton ON L6Y 0P7


905 • 457 • 1700

FREE Real Estate Classes

Get Your License Fast



New Classes Starts Every Week



Top 6 Homelife Office In Canada 2011 Successful Real Estate office With Over 200 Salespeople



Homelife/Future Realty Inc./Brokerage*



Selva Vettyvel

Broker of Record.

Tel: 416-568-4301 / 905-201-9977
205-7 Eastvale Dr., Markham ON, L3S 4N8

